

ஸ்ரீ. காளத்தி ஆலயம்.

ஆண்டுப்பொதுவில்

“ எப்போரு ஸேத்தன்மைத் தாயினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”—திருவள்ளுவர்.
(ALL RIGHTS RESERVED.)

தோகுதி	விபவங்கு சித்திரைமீர் கட	பகுதி
13	1928 சூலை ஏப்ரல்மீர் 13	10

கடவுள் வணக்கம்.

நிற்குண சிராமய நிரஞ்சன சிராலம்ப
 நிர்விடதய கைவல்யமா
 விவ்தன வசங்கசஞ் சலரகித நிர்வசன
 நிர்த்தொந்த நித்தமுக்த
 தற்பரவில் வாதீத வ்யோமபரி பூரண
 சதானந்த ஞானபகவ
 சம்புசிவ சங்கர சர்வேச வென்று சான்
 சர்வகா லமுனினவனே
 அற்புத வகோசர நிவர்த்திபெறு மன்பருக
 கானந்த பூர்த்தி யான
 அத்துவித சிச்சய சொருபசா சூத்தார
 வனுசுதி யனுகுதமுங்
 கற்பனை யற்காண முக்கணுடன் வடஷ்டிழற்
 கண்ணு டிருந்த குருவே
 கருதரிய சிர்ச்சயை லானக்த நிர்த்தமிடு
 கருண கரக்கடவுளோ.

(1)

ஏத மற்றவர்க் கிள்பமே பொழிகிஸ்ற விலையே
 பாத கக்கருங் கக்மணங் கோய்லாப் பரிந்து
 சூத கத்தனை யாதினு மிச்சைமேற் ரேன்றும்
 வாத ஜெக்கட மாயினே வெங்வணம் வாழ்வேன்.

(2)

துங்கமழு மானுடையாய் சூலப் படையுடையாய்
 திங்களணி செஞ்சுடையாய் சேவுடையாய்—மங்கையொரு
 பாலுடையாய் செங்கட்ட பணியாயென் சென்னியின்மேற்
 காலுடையாய் நீயே கதி.

(3)

அரும்பொருள் விளக்கம்.

1. இதில் ஆசிரியர், சிவபெருமானைக் குருவாகப் பாலித்து விளித்து,

“...கடவுளே ! உன்னை, ‘நிர்க்குண, நிராமய.....’ என்று சதா காலமும் நினைத்துக் கொண்டிருப்பேனு” என்று கேட்கின்றார். இதனால், “உன்னைத் தியானம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா? அத்தகைய அருளை நீ செய்வாயா?” என்று சுவாமிகள், எப்போதும் சிவத்தியானத்தோ டிருக்க விரும்பி இறைவனைக் கேட்டன ரெண்பது விளங்கும்.

நிர்க்குணன்-குணங் கடந்தவன். நிராமயன்-நோயற்றவன்; ஆமயம்-நோய். நிரஞ்சனன்-களங்கமற்றவன். நிராலம்பண்-பற்றுக்கோடில்லாதவன்; ஆலம்பம்-பற்றுக்கோடு. நிர்விஷயன்-உலகப் பொருள்களை விட்டு நீங்கிய வன். கைவல்லமாம்-மோக்காருபமான. நிஷ்டகனன்-இரிடத்தும் பற்றில்லாத வன்; களம்-இடம். அசங்கன்-கூட்டமில்லாதவன். சஞ்சலரகிதன்-அசைவற்ற வன். நிர்வசனன்-பேச்சற்றவன். நிர்த்தொந்தன்-தொடர்பற்றவன். நிததன்-எப்போதுமுள்ளவன். முக்தன்-பாசங்கடந்தவன். தற்பான்-தன்னால் தான் மேண்மை யுடையவன். விஸ்வாதீதன்-உலகங்கடந்தவன்; விஸ்வம்-உலகம், அதீதம்-கடத்தல். வியோம பரிபூரணன்-பரமாகாயத்தில் நிறைந்திருப்பவன், வியோமம்-ஆகாயம். சதானந்தன்-நித்தியானந்தன். பகவன்-ஆறு குணங்களை யுடையவன்; பகம்-ஆறு குணம்; அறு குணங்களாவன: -ஜூசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்பன. சம்பு-சகரூபி; சம்-சுகம்; அதனை யுடையவன் சம்பு. சிவன்-மங்களாருபன்; சிவம்-மங்களம். சங்கரன்-சுகமான (செய்கை பொருந்திய) கரத்தை யுடையவன். சர்வேசன்-எல்லா வற்றிற்கும் இறைவன். அகோசரன்- (எவராலும்) அறியப்படாதவன்; கோசரம்-அறியத்தக்கது. நிவர்த்தி- (உலகப்பற்றினின்றும்) விடுதலையடைதல். ஆனந்தபூர்த்தி-சுகநிறைவு. அத்துவிதம்-இரண்டற்றிலை. நிச்சயன்-உண்மை யுடையவன். சொரூப சாக்ஷாத்கார அநுதூதி அனுகூதமும்- (உன்) சொரூபத் தினது பிரத்தியகூனுபவ இரகசியமும். சிற்சபை-சிற்றம்பலம். நிர்த்தம்-கூத்து. கருணைகரம்-கருணைக்கிருப்பிடம்.

2. “இறைவனே ! நான், பாதகம் பொருந்திய கல்மனத்தை இடமாகக் கொண்டு வருஞ்ச உள்ளத்தினாலும், பொருளிச்சையால் தோன்றும் வாதனைக் கிடமாயினேன்; இத்தகைய நான் எவ்வாறு ஈடேறுவேன்?” என்று இதில் கூறுகின்றார் ஆசிரியர்.

எதம்-குற்றம்.

பரிந்து-விரும்பி.

3. இதில், ஆசிரியர், சிவபெருமானை நோக்கி, ‘துங்கமழுமானுடையாய் என சென்னியின்மேற் காலுடையாய் நீயே (எனக்குக்) கதி’ என்று கூறுகின்றார். முதல்வனே என்று முன்னவஞ்சலின் அவனிடத்து அடைக்கலம் புகுந்தார்.

தூங்கம்-உயர்ச்சி, வெற்றி.

படை-ஆயுதம்.

சே-இடபவாகனம்.

பால்-பக்கம். பணி-பாம்பு. சென்னி-சிரம்.



அரசாங்க உத்தியோகவஸ்தர்கள்.

**ஜனங்களுக்குரிய காரியங்களைக் கவனிப்பதற்கு உத்தி
யோகஸ்தர்களை நியமிக்கும் விஷயம் சாமானியமானதல்ல.**
ஜனங்களுக்குரிய காரியங்கள் செவ்வனே நடப்பதும், அவ்வாறு
நடவாமற்போவதும் அரசாங்க உத்தியோகஸ்தர்களின் குணத்தை
யும், அறிவையும், திறமையையும் பொறுத்திருக்கின்றன. நற்குண
மும், சிறந்த அறிவும், திறமையும் வாய்ப்பத்தவர்களையே அத்தகைய
உத்தியோகஸ்தராக நியமிக்கவேண்டும். சில வருடங்களுக்கு முன்
வரையில் ஆங்கிலேயர்களின் தேசங்களில், ஆட்சிபுரிந்த கட்சியார்,
தங்களுடைய பந்துக்களையும், நண்பர்களையும் மாத்திரம் அரசாங்க
உத்தியோகஸ்தர்களாக நியமித்து வந்தார்கள். அக்காலத்தில் இங்கிலாந்தில் ஆட்சிபுரிந்த கட்சியார், தங்களுடைய குடும்பத்தார்
களையும், உறவினர்களையும், நண்பர்களையும் உயர்தர உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை அங்கித்தினர் நியமன காலத்தில் தங்களுக்குத் தொண்டுபுரிந்தவர்களைக் கீழ்த்தர உத்தியோகஸ்தர்களாகவும் நியமித்தனர். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலார் போதிய அளவு கல்வியும், அறிவும், திறமையுமில்லாதவர்களா யிருந்தபடியால் ஜனங்களுக்குரிய காரியங்கள் செம்மையாக நடைபெறவில்லை. அதனால், ஜனங்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் விஷயத்தில் வெறுப்புக்கொண்டனர். நம்நாட்டு ஜனங்களுக்குரிய காரியங்களை முதன்மையாக நின்று கவனித்து வரும் இங்கிலாந்து மக்களின் முதாதையர் ஆதியில் நம்நாட்டுக்கு வியாபாரிகளாக வந்து, நாளைடவில் நம்நாட்டின் பல பாகங்களைப் பல வகைகளில் கைப்பற்றி அப்பாகங்களைத் தாங்களாகவே ஆட்சிசெய்யத் தலைப்பட்டனர். அவர்கள், வியாபாரி

களா யிருந்தபோது, வியாபாரத்திற்குரிய அலுவல்களைக் கவனிப் பதற்கு இங்கிலாந்திலிருந்து பல இளைஞர் அனுப்பப்பட்டனர்; முதியோர் இங்கு வராமல் தங்கள் நாட்டிலேயே ஜீவித்தனர். இந்த வியாபாரிகளின் குமஸ்தாக்களுக்குப் போதிய அளவு கல்வி யும், ஜனங்களுக்குரிய காரியங்களைக் கவனிப்பதற்கு அனுபவமும், திறமையு மில்லாதபடியால் அவர்கள், வியாபாரிகள் ஆட்சிசெய்யத் தலைப்பட்டபோது ஜனங்களுக்குரிய காரியங்களைச் செவ்வையாகக் கவனிக்கவில்லை. ஆகவே, அப்போதிருந்த கவர்னர்ஜெனரல்-(இராஜப் பிரதிநிதி) இங்கிலாந்திலிருந்து பிற்பாடு அனுப்பப்பட்ட உத்தியோகஸ்தர்களை உத்தியோக அலுவல்களில் பயிற்றுவிப் பதற்காகக் கல்கத்தாவில் ஒரு பாடசாலை ஏற்படுத்தினார். கொஞ்சக்காலம் கழித்து, இங்கிலாந்து அரசாங்கத்தார், இந்தியாவுக்கு உத்தியோகஸ்தர்களாக நியமிக்கப்படுகிறவர்கள் ஜனங்களுக்குரிய காரியங்களைச் செவ்வனே கவனிப்பதற்கு ஸாயக்குடையவர்களா யிருக்கும்படி அவர்களை அவ்விஷயங்களில் பழக்குவதற்கு ஸண்டன் நகருக்கு அருகிலுள்ள, 'எயில்பரி' என்னும் ஊரில் 1806-ம் ஆண்டில் ஒரு பாடசாலை ஏற்படுத்தினார். பின்னர், அப்பாடசாலையில் பயின்று பரீட்சையில் தேறினவர்கள்தாம் இந்தியாவுக்கு அரசாங்க உயர்தர உத்தியோகஸ்தர்களாக அனுப்பப்பட்டனர். அப்படியிருந்தும் அவர்கள், தற்போதுள்ள ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களைப் போலவே நம் நாட்டு ஜனங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்தாமல் தம் நாட்டாருக்கு மாத்திரம் அனுகூலம் ஏற்படுத்தினார். இன்னும் அவர்கள் எல்லோரும், தற்போதைய உத்தியோகஸ்தர்களைப் போலவே, தாங்களே நலமடையவேண்டுமென்னும் ஒரே விதமான எண்ணத்துடன் நம் நாட்டுக்கு வந்தனர்; மேலும் ஒரு தேசத்தைக் கைப்பற்றிய போர்வீர்களின் தலைவர்கள் எவ்விதமான நோக்கங் கொண்டவர்களா யிருப்பார்களோ அவ்விதமான நோக்கங்கொண்டவர்களா யிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே தங்களை, மேம்பட்ட ஒரு தேசத்தாரின் பிரதிநிதிகளாகவும், இந்தியநாட்டை ஆட்சி புரிகின்றவர்களாகவும் பாவித்துக்கொண்டார்கள். அவர்கள் இவ்விதமான எண்ணங்கொண்டவர்களாயிருந்தபடியால், அவர்கள் ஆட்சிசெய்த விதத்தைப்பற்றி யாரும் குறை கூறக் கூடாதென்றும், அவர்கள் ஆட்சி செய்த விதம்தான் சரியானதென்றும் கருதினர். இன்னும் அவர்கள், தற்போதைய ஆங்கிலேய உத்தியோகஸ்தர்களைப்

போலவே, தங்களிஷ்டப்படி காரியங்கள் நடத்தினர். அவர்கள், இந்திய நாட்டை ஆட்சி புரிவதற்குத் தங்களுக்குத்தான் உரிமை யுண்டென்று நினைத்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய புத்திரர்களும் நெருங்கிய உறவினர்களும் மாத்திரம் இந்தியாவுக்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களாக அனுப்பப்பட்டனர். அதனால், இங்கிலாந்து ஜனங்கள், இந்த முறையை நிறுத்திவிட்டு இங்கிலாந்து ஜனங்களில் தக்கவரைத் தேர்ந்தெடுத்து இந்தியாவுக்கு உத்தியோகஸ்தராக அனுப்பவேண்டுமென்று ஆட்சியாளரை வேண்டினர். ஆகவே, இங்கிலாந்து அரசாங்கத்தார், இந்தியாவுக்கு எத்தகையவரை உத்தியோகஸ்தர்களாக அனுப்பலாமென்பதைத் தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியாரை நியமித்தனர். அக்கமிட்டியார், “இது பரியந்தம் அதிகாரிகள் தங்களுக்கிஷ்டமான வர்களை இந்தியாவுக்கு உத்தியோகஸ்தர்களாக அனுப்பினர். இனி மேல் அங்களின்றிப் பரீட்சை நடத்தி அந்தப் பரீட்சையில் தேருகின்றவர்களைத்தாம் அங்கு அனுப்பவேண்டும்” என்று தெரியப்படுத்தினர். அக்காலம் முதல் இங்கிலாந்து அரசாங்கத்தார் இந்த யோசனைப்படி அக்காரியத்தை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்தில் நடத்தப்படும் இந்தப் பரீட்சையில் தேருகின்றவர்கள், நம் நாட்டிற்கு டெப்டி-கலெக்டர் முதலிய உயர்தர உத்தியோகஸ்தர்களாக அனுப்பப்படுகின்றனர். நம் நாட்டிலுள்ள பணக்காரர்களின் பிள்ளைகள் சிலர் இங்கிலாந்திற்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு வரையில் கல்வி பயின்று இங்கிலாந்து மக்களுடன் பரீட்சையில் அமர்கின்றனர். இந்தப் பயிற்சிக்கு நம் நாட்டார் சிலர்தாம் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கிலாந்து அரசாங்கத்தார், தம் நாட்டு ஜனங்களுக்கு அனுகூலம் ஏற்படும்பொருட்டுத் தம் நாட்டாரைப் பெருந்தொகையினராக இங்கு உத்தியோகஸ்தர்களாக அனுப்புகிறார்கள்; நம் நாட்டாரில் சிலரைத்தாம் அத்தகைய உத்தியோகஸ்தர்களாக நியமிக்கிறார்கள். ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள் நமக்கு அனுகூலம் செய்யாமல் தம் நாட்டாருக்கு அனுகூலம் செய்கிறபடியால் நம் நாட்டு ஜனங்கள், நம் நாட்டாரையே உயர்தர உத்தியோகஸ்தர்களாக நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்தாருடன் வாதாடுகிறார்கள். ஜனங்கள் செதுத்தும் வரிப் பணத்திலிருந்து நம் நாட்டு அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குப் பெருஞ்சம்பளம் கொடுக்கப் படுவதுபோல் உலகில் வேழே

எந்த நாட்டிலும் கொடுக்கப் படுவதில்லை. அவ்வாறு அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதல்லாமல், அவர்களில் ஆங்கிலேய உத்தி யோகஸ்தர்கள் ரஜா எடுத்துக்கொண்டு தங்களுடைய ஜனன நாட்டுக்குச் செல்லுகையில் அவர்களுக்கும் அவர்களின் மனைவிமக்களுக்கும் கப்பல் சார்ஜு-உக்காகப் பல ஆயிரக்கணக்கான ரூபா கொடுக்கப்படுகிறது. ஆங்கிலேய உத்தியோகஸ்தர்கள் உத்தியோகத்திலிருந்து விலகுகையில் அவர்களுக்குப் பதிலாக அரசாங்கத்தார் நம் நாட்டாரை நியமித்தால் அரசாங்கச் செலவில் பல லட்சக்கணக்கான ரூபா மீதியாகும்; அத் தொகையைக் கொண்டு ஏழைகுடியானவர்களுக்கு ஏதேனும் ஒரு அனுகூலம் செய்யலாம். ஆனால் அரசாங்கத்தார் இவ்வாறு செய்ய மறுக்கிறார்கள். ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ என்னும் பழமொழிக்கொப்பாக, ஜனங்கள் பின்னும் பின்னும் அரசாங்கத்தாரை வற்புறுத்தினால் அவர்கள், ஜனங்களின் விருப்பப்படி செய்வார்கள்.

ஓம் தத் ஸத்.

சந்தா நேயர்களுக்கு

14-வது ஆண்டின் முன்னறிவிப்பு.

நம் போதினியின் மீது அன்பு செலுத்திவரும் சந்தாதாரர்களாகிய நன்பர்களே! நாளிது விபவாஸு ஆடிமா கவ (16-7-1928) நம் ஆனந்தபோதினிக்கு 14-வது ஆண்டு பிறக்கப்போகிறது. ஆதலின், சந்தாதாரர்கள் ஷி 14-வது ஆண்டின் சந்தாத்தொகையை நாளிது விபவாஸு ஆனிமா கவ (14-6-1928) க்குன் மணியார்டர் மூலமாகவோ, நேரிலோ செலுத்திவிடும் படி கோருகிறோம். பத்திரிகையை நிறுத்திக்கொள்ள விரும்புவோர் அவ்விவரத்தை ஷி 14-6-1928 க்குன் கார்டின் மூலமாகவோ நேரிலோ தொவித்துவிடவேண்டும். மேற்கூறியபடி சந்தாத்தொகையை முன்பண்மாகச் செலுத்திவிடுகிறவர்களுக்கு வழக்கம்போல் நாளிது விபவாஸு ஆனிமா சஞ்சிகையும், அதற்குப் பின்வரும் சஞ்சிகைகளும் சாதாரண போஸ்டில் அனுப்பப்பட்டுவரும். பத்திரிகையை நிறுத்திக்கொள்ளும்படி தெரிவித்தவர்களுக்கு நாளிது விபவாஸு ஆனிமா சஞ்சிகைமட்டும் சாதாரண போஸ்டில் வந்துவிடும். இங்குக் குறித்தபடி சந்தாத்தொகையை முன்பண்மாக அனுப்பாதவர்களுக்கும், பத்திரிகை தங்களுக்குத் தேவையில்லையென்ற விவரத்தைத் தெரிவிக்காதவர்களுக்கும் அடுத்த 14 - வது ஆண்டின் சந்தாத்தொகைக்காக நாளிது விபவாஸு ஆனிமா பத்திரிகை விபி.பி.யில் அனுப்பப்படும். இவர்கள் சந்தாத்தொகையை அனுப்பாமலும், பத்திரிகைவேண்டா

மென்று தெரிவிக்காமலும் மிருப்பதால் பத்திரிகையை வி. பி. யில் பெற்றுக் கொள்ள விருப்பமுடையவர்களா யிருக்கிறார்களென்று நாங்கள் உறுதி கொள்கிறோம். அதனாலேயே இவர்களுக்கு வி.பி. யனுப்பப்படுகிறது. ஆத வின், இத்தகைய நண்பர்கள் வி.பி. யைத் திருப்பிவிடாமல் பெற்றுக்கொள்ளும்படி கோருகிறோம். இவ்வாறு வி.பி. யைப் பெற்றுக்கொள்கிறவர்களுக்கும் சஞ்சிகைகள் வழக்கம்போல் அனுப்பப்பட்டுவரும். வி.பி. யில் 3 அனு அதிகச் செலவும், சஞ்சிகை வந்துசேர வீண் காலதாமதமும் நேருகின்றன. ஆதவின், எல்லோரும் முன்பண மனுப்பிவிடுவதே நலம்.

பினாங்கு, சிங்கப்பூர் முதலிய மலேயா நாடுகளுக்கு வி.பி. இல்லையாத வின், அவ்விடங்களிலுள்ள சந்தாதாரர்கள் எல்லோருமே சந்தாத்தொகையை முன்பணமாக அனுப்பிவிடவேண்டும்.

இங்குக் குறிப்பிட்டிருப்பவைகள் எல்லோருக்கும் நன்மைதாகக் கூடியன வாதவின் சந்தாதாரர்களாகிய நண்பர்கள் வீண் குதர்க்கம்செய்து நமக்கு வீண் சிரமத்தை யுண்டாக்காமல் இவற்றின்படி நடந்துகொள்ளுமாறு ஒவ்வொருவருக்கும் நினைப்பூட்டுகிறோம். விஷயத்தை யுணராமல் வீண் தர்க்கம்செய்து கடிதங்களெழுதி வேதனையை யுண்டாக்குவோரின் உள்ளப்போக்கைப்பற்றி வருடங்கோறும் குறிப்பிட்டெழுதியிருக்கிறோம். அவற்றை யுணர்ந்த புத்திமான்களுக்கு அவர்கள் செய்கை நன்மைதாகத் தெண்பதும், நாம் செய்திருக்கும் ஏற்பாடு இருபாலார்க்கும் நலந்தரத்தக்கதெண்பதும் விளங்கும். ஆதவின் புத்திமான்கள் நுட்பமாக எல்லாவற்றையும் ஆராய்ந்து வீண்தர்க்கம் செய்யாமல் நம்முடைய ஏற்பாட்டின்படி நடந்துகொள்வார்களென்றே நம்புகிறோம்.

14-ம் ஆண்டின் சந்தாத்தொகையை முன்பணமாக அனுப்புகிற வர்களுக்குப் படிப்பதற்கு மிக விளோதமாயிருக்கும் ‘ஓயாச் சிரிப்பு’ என்னும் புத்தகமொன்று இனுமாக அனுப்பப்படும்.

முன்பண மனுப்புவோர் பழைய சந்தாதாரர்களாயிருந்தால், மணி யார்ட்டர் கூபனில் தங்கள் சந்தாநம்பரைக் குறிப்பிட்டு, “14-வது ஆண் தெக்கு” என்று விவரம் எழுதி யனுப்பவேண்டும். புதிய சந்தாதாரர்களாகச் சேருகிறவர்கள் புதிய ஆண்டுக்கு என்ற விவரம் எழுதி யனுப்பவேண்டும். பழைய ஒவ்வொரு சந்தாதாரர்க்கும் உரிய சந்தா நம்பர் ஒவ்வொரு மாதத்திலும்வரும் சஞ்சிகையின் மேல் உறையில் வலதுபக்கத்தில் எழுதப்பட்டிருக்கும். சந்தாநம்பர் எழுதவோர் அதைப்பார்த்துக் கடிதங்கள், மணியார்ட்டர் முதலியவற்றில் எழுதவும்; மேல் உறையின் இடப்பக்கத் தில் 1190 என்ற ரிஜிஸ்டர் நெம்பர் அச்சிடப்பட்டிருக்கும். அதை எழுதக்கூடாது. மேலே குறித்தபடி கையால் எழுதப்பட்டிருப்பதையே குறித்தெழுதவேண்டும். பழைய சந்தாதாரர்களில் சந்தாநம்பர் தெரியாதவர்கள் முன்பண மனுப்பாமல் வி.பி. யிலேயே சஞ்சிகை பெற்றுக்கொள்வது நலம்.

பழைய சந்தாதாரர்களில் சஞ்சிகையை நிறுத்திவிடும்படி எழுதுவோரும் மேற்குறித்தபடி தங்கள் சந்தாநம்பரைக் குறித் தெழுதப்பட்டிருக்கிறார்கள்.



பண்டித ஸ்ரீ மதன மோகன மாளவ்யா.

பாரத தேவியின் பரமபக்த சிகாமணிகளாய் காங்கிரஸ் மகாசபையின் ஆரம்ப காலங்கொட்டங்கி, தண்பணியாற்றிவரும் தேசாபிமானிகளுள் பண்டித ஸ்ரீ மதன மோகன மாளவ்யா அவர்களும் ஒருவராவார். இப்புனிதர் மால்வா வைச் சேர்ந்த பிரபல பழக்கால வடமொழிப் பண்டிதர் வம்சத்திலே அந்தனர் மரபி வவதரித்தவர். சுமார் நானுது மூமிபப் ரூண்டுக்கு முன்னர் அவருடைய மூதாதையர்கள் பேருமை மால்வாவை விட்டு அலகபாத்தில் சூடியேறினவர்கள்.

அவ்வமிசத்தார் பரம்பரையாக வடமொழி மகோபாத்தி யாயர்களென விளங்கி ஏறுபவர். மாளவ்யா அவர்களின் தந்தையாரான பண்டித ஸ்ரீ பிராஜ் நாதரும் ஆரியமொழியில் அரிய புலவரா யிலங்கியவர். அப்பெரியார் பழுத்த பழமாய்ப் பல்லாண்டுகள் ஆரோக்ய திடகாத்திரராய் உலகத்தில் விதிநிருந்து சமீபகாலத்தில் சிவபதமெய்தினார். அவர் வடசொற் கடற்கெல்லை கண்டவராய், பாகவதம், புராண இதிகாசங்களுக்கு உரை வகுப்பதில் வல்லுங்கராயிருந்தார். அவருடைய பாண்டித்யத்தைக்கண்டு புகழாதவரில்லை. தர்பங்கா மகாராஜாவும், காசிதேச மன்னரும் அவருடைய பக்தி, விதவத்துவம், சாதுத்தன்மை, இவற்றேருடு கூடிப் பொலியும் ஒழுக்கம் முதலியவற்றைக் கண்டு அவரைத் தமது குலகுருவெனக் கொண்டாடுவாராயினர். அவர் ஏரைந்த வடமொழி நால்கள் பல. அவற்றைப் பின் மாளவ்யா அவர்கள் வெளியிட்டருளினார். இப்பண்டித ஸ்ரீ பிராஜ்நாதருக்குப் பல ஆண் பெண் மக்களுண்டு. அவர்களையெல்லாம் அப்பெரியார் சிறிதும் சிரமத்தையோ, தமது செளகரியக் குறைவுகளையோ பொருட்டுத்தாமல் போதித்து அவர்களுக்குக் கல்லி கற்பித்து வந்தார்; தம் கண் முன்னிலையில் தமது குமாரரான மாளவ்யா அவர்கள் சான்றேராய் விளங்குதல் கண்டு மகிழும் பாக்கியத்தையும் அவரே யடைந்தவர்.

மாளவ்யா இம்மகானுபாவருடைய மூன்றுவது திருக்குமாரராய் 1861-ம் ஆண்டு டிசம்பர் மீ 25-ம் நாள் அலகபாத்தில் பிறந்தவர். இளமையில் வளர்பிறைச் சங்கிரெனன வளர்ந்து, முறைப்படி உரியாரால் அக்ராரம் பம் செய்விக்கப்பெற்றார். அப்பால், அவர் தர்மஞானேபதேசப் பாடசாலையிலும், ‘வித்யா தர்ம ரெத்தினி’ சபையாரின் ஆதரவில் எடைபெற்ற மற்றொரு சுழகத்திலும் வடமொழியாக தாய்மொழிப் பயிற்சியடைந்தார். அதன்பின், அவருடைய தந்தை அவரை ஆங்கிலங் கற்குமாறு ‘வில்லா’ என்ற கலாசாலைக் கனுப்பினார். அப்பள்ளிக்கூடத்திற் சேர்ந்து அவர் பிரவேசப்

பரீக்கையிற் ரேறி, பின்னர் மியுர் மத்தியகலாசாலை (Muir Central College) மாணவராகிப் பயில்வாராயினர். மாணவராயிருக்கும்பொழுதே வித்யாபி

விருத்தியிலும், சமயத்தொண்டிலும் அவருக்கத்திக்கங்கள் மிருந்துவந்தது. அதன்பயனாக அவர் அலகபாத் கலையாராய்ச்சிக் கழகத்தையும், ஹிந்து சமாஜத்தையும் ஸ்தா

பித்தார். அவர் மாணவர் நிலையில் விசேஷ கியாதி யேது மடையவில்லை. இதற்குக் காரணம் அவர் படிப்பிலும், பொது விவகாரங்களிலும் சமதிருட்டியுடனிருந்து வந்தமையே. 1879-ல் அவர் பிரேசேப்பரீஸ்கூயிலும், 1881-ம் ஆண்டில் சிறுகலா குமாரப் பரீக்கையிலும் (F.A.) தேர்ந்து 1884-ல் கலாகுமாரானார்.

பி. ஏ. பரீக்கையிற் ரேர்ந்த அவ்வண்டி எனிறுதியிலேயே அவர் அலகபாத் அரசாங்கக்கலாசாலையில் ஓர் ஆசிரியராக விருந்துவந்தார். அப்பொழுது அவருக்கு ஆரம்பத்தில் ரூ. 50 தான் சமபந்மாக அளிக்கப்பட்டது. அச்சம்பளத்திலிருந்து ரூ. 75 வரையிலும் உயர்த்தப்பெற்று அவர் அவ்வேலையிலேயே 1887-ம் ஆண்டு ஜூன் வரையிலிருங்கும் உபாத்தியை தார். அரசாங்க உத்தியோகங்களாயிருந்தது, தேசநலத்திற் கேற்ற துறைகளிற் புகுந்து உழைத்தற்கு அவருக்கு சுவாதங்கிரமற்றதாயிருந்தது. ஆயினும் அவர் 1886-ல் கல்கத்தாநகரிற் கூடியகாங்கிரஸ் மகாசபையில் ஓர் சொற்பொழிவு நிகழ்த்தினார். அம்மகாசபைக் கெழுந்தருளி வீற்றிருந்த அவர் ஆசிரியரும், சுயேச்சை வாதியும், மகாமேதாவியுமான பண்டித ஆதித்யாம் அவர்கள் தமது மாணவரின் புத்திக்கூர்க்கையை வியந்து அவரை உற்சாகப்படுத்தினார். இதனால் அவர் பதவிக்கெவ்வித மாறுபாடும் நேரவில்லை. அக்கால காங்கிரஸ் நோக்கங்களைல்லாம் அரசாங்கத்தாரை வேண்டும் தன்மையனவாயிருந்தன.

காங்கிரஸ் இயக்கத்தில் அவர் கலந்துகொண்டதுமுதல் அவரது பெருமையைப் பொதுஜனங்க ஞானர்ந்து போற்றத் தொடங்கினர். கலகங்கர் (Kalakankar) ராஜாராம்பால் சிம்ஹர் அப்பொழுது ‘ஹிந்துஸ்தான்’ என்ற ஒரு பத்திரிகையை நடத்திவந்தார். வந்தவர் மோகனரைக் காங்கிரஸ் மேடையிற் சங்கத்துமுதல் அவருடைய நண்பராகி, அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியை யேற்குமாறு அவரை வேண்டினர். மோகனர் அதற்கிணங்கத்து உபாத்திமைத் தொழில்லைவிட்டு 1887-ல் பாங்குடன் அப்பத்திரிகாசிரியரானார். உபாத்திமைத் தொழில்லைப் பரிசுத்தமானதென்று, அவர் அதனை விரும்பியிருந்தாராயினும், அத்துறையில் தாம் அதுவரையிற் கெய்துவந்த சேவையைப் பத்திரிகையின் வாயிலாகப் புரியலாமென்று நம்பி, ஜாக்கத்துடனும், உற்சாகத்துடனும் அதனை நடத்திவரலாயினர். இவ்வாறு இரண்டரை யாண்டுகள் வரையில் அத்தொழிலில் 200 ரூபாய் சம்பளத்திலிருந்துவந்தார். அவர் பத்திரிகை நடத்துந் திறனை அரசாங்கத்தாரும் புகழ்ந்து, அப்பத்திரிகையைப் பொதுஜனங்கள் வாங்கிப் படித்து ஆதரிக்கவேண்டுவது அவசியமெனத் தமது வருடாந்தர அறிக்கையில் குறித்தனர்,

பின்னர், அவர் சில அசெனகரியங்களை முன்னிட்டு அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியினின்றும் விலகி ‘இந்தியன் யூனியன்’ என்ற வெஸ்டீட்டின் உப பத்திரிகாசிரியரானார். அப்பத்திரிகைக்குப் பல அறிவாளர் பதவிகாசிரியர் கன் கூட்டாளிகளாகச் சேர்ந்து அதனை ஆதரித்து வந்த நர். பண்டித அஜித்னியா நாதரும், பண்டித பல்தியோ ராம் தேவரும் அதன் முன்னேற்றத்திற்காகப் பெரும் பாடுபட்டு வந்தனர். இங்காட்சிலில் மோகனர் நேராக அப்பத்திரிகையின் ஆசிரியராயில்லாவிட்டனும், அதன் அபிவிருத்தித் துறையில் உழைக்குத் துப் பல இனிய கட்டுரைகளை வரைந்துவந்தார். பாடு பிரம்மாத சின்ஹா அவர்கள் அப்பத்திரிகையின் தலைமை யாசிரியராயிருக்க, மோகனர் மதக்கல்வி சம்பந்த மான ருசிகரமான வியாசங்களை அதில் எழுதி வந்ததால், அந்த ‘இந்தியன் யூனியன்’ சிறந்து விளங்கலாயிற்று. பின்னர் இவ்வித தினசரியை நடத்துவதால் தேசத்தில் கிளர்ச்சியே தலையெடுத்தலையும், சமயநெறிகள் சரிவர அனுட்டிக்கப்படாமல் கைசழுவலிடப்படுத்தலையும் அவர் தமது சயானுபவத்தி வறிந்து அதினின்றும் விலகித் தாய்மொழி, மதம், ஜனுசாரம் முதலியவற்றை உள்ளபடி ஒளியாமல் ஒதும் ஓர் சஞ்சிகையை வெளியிட ஆவல்கொண்டு அப்புக்தா என்ற வாரப்பத்திரிகை நடத்த ஆரம்பித்தார்.

இவ்வாறு பத்திரிகையை நடத்திவருப் காலங்களில் அவருடைய அன்பர்கள் அவரை, சட்டகலாசாலையிற் சேர்ந்து வாசித்துப் பரீக்கை கொடுக்குமாறு தூண்டினர். ஸ்ரீ. ஓ. ஏ. ஹியும், பண்டித அஜித்தியாத், ராஜா ராம்பால் சிங், பண்டித சுந்தரலால் சிம்ஹூர் ஆகிய அந்தரங்க விசுவாச முன்ன நன்பர்களும் அவரை நியாயவாதியாக முயற்சிசெய்யுமாறு ஊக்கினர். ஆனால், மோகனருக்குப் பொருளீட்டும் ஒரே உபாயமுன்ன அத்தொழிலிற் சிறிதும் விருப்பமில்லை. சமய வளர்ச்சிக்கும், சலையுணர்ச்சட்ட நிநுபண சிக்குமே பாடுபடவேண்டுமென்ற அவா அவர் மனத்திற் ராதல் குடிகொண்டிருந்தது. ஆயினும், அன்பர்கள் விருப்பத் திற் கிசைங்து அவர் சட்டகலாசாலையிற் சேர்ந்து 1891-ல் ‘எல். எல். டி’ பட்டம் பெற்று 1893-ல் உயர்தா நீதிமன்ற நியாயவாதியாகத் தம்மைப் பதிவு செய்துகொண்டார்.

ஸ்ரீ. ஓ. ஏ. ஹியும் என்பவர் ஒரு பெரிய மேதாவி. அவர் எப்பொழுதும் தமது மாணவரான மாளவ்யா அவர்களின் வித்யாபிவிருத்தியிலேயே கண்ணுங் கருத்துமாயிருந்தார். ஒருசமயம் ஓரன்பர் மாளவ்யா அவர்கள் அருகேயிருக்க, ஹியும் அவர்களைப்பார்த்து, ‘சட்டப்பரீக்கைக்கு மாளவ்யா அவர்கள் கற்கத்தொடங்கியது முதல் காங்கிரஸ் அலுவல்களில் அத்துணை ஊக்கங் கொள்ளுகின்றார்களில்லை’ என, அவரும், ‘அதுசரிதான், மனிதர் எந்த விஷயத்திலும் தமது முழுக்கவன்ததையும் செலுத்தி நிற்றல்தானே முறை’ என்றியம்பி மகிழ்ந்தார். அப்பால், அவ்விருத்தர் மாளவ்யா அவர்களைப்பார்த்து, “மதனமோகன்! கடவுள் உமக்குச் சிறந்த அறிவை வழங்கி யுள்ளார். ஏகமனதோடு இவ்வக்கீல் தொழிலில் நீர் பொறுமையுடன் சுமார் பத்தாண்டுகட்டு உழைப்பீரானால் மகோன்னத நிலையை யடைவது தின்னைம். பிறகு அந்தப் பதவியிலிருந்து சலபமாக தேசக்கேவை புரியலாம்” என்று நல்லுரை பகர்ந்தார். ஆனால், மாளவ்யா அவர்கட்டு, பதவியிலோ பொருளீட்டுவதிலோ இயல்பாகவே விருப்பமில்லை. உயர்ந்த பதவிகள் பன் முறை யளிக்கப்பட்டும் அவர் அவற்றை ஏற்க மனமிசைங்கிலர்.

(தொடரும்.)

ஸ்ரீ. லக்ஷ்மி காந்தன்.

பாரத நாடு.

(“மாற்றமியாத செழும்பசும் பொன்னே:” என்ற பாடல் போன்றவை)

1. மாதமும் மாரி வழங்கிய நாடே
மாதவர் வாழ்கின்ற பாரத நாடே
போத மிகுஞ்சு புகழ்பெறு நாடே
புண்ணிய பூமியாம் பாரத நாடே
நீதமுன் னோர்கள் நிறைந்தனன் னுடே
நேர்மைக னோக்கிய பாரத நாடே
வேத முழங்கி விளங்கிய நாடே
மேன்மை தருமெங்கள் பாரத நாடே.
2. மாவும் பலாவும் வளர்கின்ற நாடே
வாழை கழுகுசேர் பாரத நாடே
மேவு சுவைக்கனி கள்மலி நாடே
மென்மலர்க் காங்கிரை பாரத நாடே
தாவு பரிகிரி தங்குகுன் னுடே
தண்ணிய நீர்மல்கு பாரத நாடே
ஆவு மழுதமு மார்ந்தபொன் னுடே
அண்டர் புகழெங்கள் பாரத நாடே.
3. கண்ணலுஞ் செங்கெலு மன்னிய நாடே
காட்டு வளஞ்செறி பாரத நாடே
மன்னர்கள் கீர்த்தி வயங்கிய நாடே
மரமலை கள்குழும் பாரத நாடே
நன்னயஞ் சேர்நதி கள்மலி நாடே
நாவலர் வாழ்கின்ற பாரத நாடே
இன்னன் தவிர்க்கு மெழில்பெறு நாடே
இன்ப மிகுமெங்கள் பாரத நாடே.
4. மாணிக்க மாதி மணிகள் சேர் நாடே
மாமலர்த் தேன்பொழி பாரத நாடே
ஆணைப்பொன் னேவிலோ வாகுகன் னுடே
அன்புடை யார்தங்கும் பாரத நாடே
பூணிற் பொலிந்த புனிதமார் நாடே
புண்ணமயில் லாத்திருப் பாரத நாடே
ஆணிற் சிறந்தவர் வாழ்கின்ற நாடே
அற்புதஞ் சேரெங்கள் பாரத நாடே.
5. நற்சவை சேருண வைத்தரு நாடே
நாளு மகிழ்ச்சிசெய் பாரத நாடே
கற்புள அன்னையர் மிக்கள் னுடே
காட்சி பலநிறை பாரத நாடே
விற்பெருமில் லீரர் மிகுஞ்சுள நாடே
மெய்க்கலை கஸ்தங்கும் பாரத நாடே.
பொற்புறு கோவில்கள் உற்றிடு நாடே
பூந்தடஞ் சேரெங்கள் பாரத நாடே ,

6. முத்தும் பவனமும் பெற்றிட நாடே
 முத்தமிழ் மோங்கிய பாரத நாடே
 பத்தி நெறிகள் பாலிட நாடே
 பல்வள மோங்கிய பாரத நாடே
 நத்துபட்டாடைகள் நண்ணிய நாடே
 நட்பு முறையறி பாரத நாடே
 பத்தினி கண்ணகி தோன்றிய நாடே
 பாரி லுயரெங்கள் பாரத நாடே.
7. அண்டிய யார்க்கு முதலிசெய் நாடே
 அழகிற் குறையாத பாரத நாடே
 தண்டமிழ்க் காகத் தலைதரு நாடே
 சத்திய மாருத பாரத நாடே
 பண்டு புறவுக் குடல்தரு நாடே
 பாட்டி னுயர்வணர் பாரத நாடே
 சண்டையிற் பின்னிடா தோர்மலி நாடே
 சங்க மிகுமெங்கள் பாரத நாடே.
8. சிற்பிகள் வேலை சிறந்திட நாடே
 சித்திர மோங்கிய பாரத நாடே
 அற்பர் தமைமதி யாத்திரு நாடே
 அண்ணியர்க் குந்தாயாம் பாரத நாடே
 அற்புத கோபுரங் கள்பொலி நாடே
 அரியமா டங்கங்கேர் பாரத நாடே
 வெற்றிசேர் மன்னர் விளங்கிய நாடே
 மேன்மை தருமெங்கள் பாரத நாடே.
9. வந்தவர்க் கெல்லா மகிழ்தரு நாடே
 வள்ளல்கள் தங்கிய பாரத நாடே
 முந்தி மருத்துவ மோங்கிய நாடே
 முத்தி நிலையுணர் பாரத நாடே
 சந்தத மும்விழா சார்ந்திட நாடே
 சஞ்சிவி கள்மலி பாரத நாடே
 எந்த வளமுங் குறைவறூ நாடே
 ஏர்பர வுமெங்கள் பாரத நாடே.
10. மாறுகொள் வார்க்கஞ்சி டாப்பெரு நாடே
 வஞ்சர்க் கிடங்தராப் பாரத நாடே
 ஊழுசெய் வார்க்கும் நலஞ்செயு நாடே
 உள்ளத்தில் சாந்தமார் பாரத நாடே
 தேறுதூற் கல்வி செறிந்தஙன் ஞடே
 செங்கிரு வாழ்கின்ற பாரத நாடே
 ஆற்முகன் தமி மூற்புகழ் நாடே
 ஆர்வ மிகுமெங்கள் பாரத நாடே.
 செம்பூர், வி. ஆறுழகந்த் சேரிவை.



ஹரியச்சித்தாந்தம்.

(407-ம் பக்கத் தொடர்ச்சி.)

முடிந்த ஞானம்.

எனைய யாவரும் பரமாத்மா குறிகுணமற்றது; ஏகமானது; இரண்டற்ற விகாரமற்றது என்று தெரிந்துகொண்டு தியானிக்க வேண்டும். அப்படிப்பட்ட பழக்கத்தினாலே கூத்திரியனும் பரமாத்மாவைத் தன் ஆத்மாவில் கண்டு தரிசிப்பான். அந்த ஆக்மாவே ஞானமாயும் கர்மமாயும் இருக்கிற தென்று கருதுகிறவன் எவ்வளவும் பதிதனவான். அவன் பிரமாவின் இலக்கணங்களை அபகரிக்கிறபடியால் சகல பாபங்களையும் துணிந்து செய்வான்.

பிராமணன் முயற்சியற்றவனு யிருக்கவேண்டும். ஒருபோதும் தானம் வாங்கக்கூடாது தர்மிஷ்டர்களுடைய ஆசாரத்தையே அநுஷ்டிக்கவேண்டும். எப்போதும் பிராமணன் சாந்தமுன்ளவனு யிருக்கவேண்டும். இல்லாவிட்டால் தபோவலத்தை யிழங்குவிடவான். வேதம் முற்றும் உணர்ந்தவனு யிருந்தாலும் அறியாதவனைப்போ விருக்கவேண்டும். கர்வம் அடையக்கூடாது. அதனால் அவன் பிரமாநானத்தை அடைந்து பரப்ரமத்தை அறியக்கூடும். இலவசிக விருத்தியில் ஏழையாயும் பரததில் ஜூசவரியவானுயும் யாகயக்ஞாதிகளைச் செய்துகொண்டிருக்கிறவன் பிறரால் ஜமிக்கப்படாதவனுயும் அச்சமற்றவனுயும் இருப்பான். அவனே பிரம சொருபி யென்று அறிஞரால் மதிக்கப்படுவான்.

யாகங்களைச் செய்கிறவன்கூடச் சர்வாபீஷ்டங்களையுங் தருகிற தெய்வத்தைத் தரிசிப்பான். பிரமத்தைத் தரிசிக்கிறவனுக்குச் சமானமேயில்லை. எனென்றால் யாகம் செய்கிறவன் பிரமத்தைத் தரிசிக்கும் முயற்சியைச் செய்கிறேன். கர்மத்தை விட்டிருக்கிற ஞானியும் மரியாதைக் குரியவன். அவனுக்குத் தேவர்கள்கூட மரியாதை செய்கிறார்கள். பிறரால் மரியாதை செய்யப்படுகிறவன் தன்னைத்தானே மதிக்கக்கூடாது. பிறரால் மதிக்கப்படாதபோது துக்கப்படக்கூடாது. மனிதர்கள் தங்களுடைய கண்களை மூடித்திறப்பதுபோலக் காரியங்களைச் செய்கிறார்கள். (என்றால் பிறரியாமலும் கீகிரமாயும் செய்கிறார்கள்). கற்றறிந்தவனே பிறருக்கு மரியாதை செய்கிறேன். மரியாதை செய்யப்பட்டவனும் அப்படியே நன்னக்க வேண்டும், இவ்விலகில் மூடர்கள் பாபிகளும் வஞ்சகருமா யிருக்கிறார்கள். அவர்கள் மரியாதை செய்யத்தகவர்களுக்கு மரியாதை செய்யமாட்டார்கள். எப்போதும் பிறரை அவமதிப்பார்கள். உலகப் பெருமையும் தவமகிழையும் ஒன்றைச் சேர்வதில்லை. பெருமையைத் தேடுகிறவர்களுக்கே இவ்விலகம் உரியது.

தவி ரூக்கு மறு உலகம் உரியது. அரசனே! இவ்வுலக இன்பம் இவ்வுலகப் பொருள்களிலேயே நிலைத்திருக்கிறது. மறு உலகத்தில் சொர்க்க வாழ்விருக்கின்றது. ஞான மில்லாதவர்களாலே சொர்க்க வாழ்வு அடையுமிடயாது. சொர்க்க வாழ்வை அடைவதற்குப் பல வழிகளுண்டென்றும், அவைகளைல் லாம் கடினமானவைக் கொண்றும் புண்ணியாத்மாக்கள் கூறுகிறார்கள். அம்மார்க்கங்கள் சத்தியம், பொறுமை, உறுதி, ஆசாரம், மன அடக்கம், பரிசுத் தம் என்பவைகளாம். இவைகள் மாண்பை ஒழித்து அஞ்ஞானத்தை நாசம் செய்வனவாம்.

அரசன்:-முனிவரே! மென்ன விரதம் என்கிறார்களே அதன் உண்மையாது? பேசாம் விருத்தல், தியானம் செயல் என்னும் இரண்டு மென்ன விரதங்களில் உமக்குச் சம்மதமானது எது? இந்த மென்ன விரதத்தால் சாந்தத்தையும் மோட்சத்தையும் அடையலாமா? அந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்கிறது?

முனிவர்:-அரசனே! பிரமம் வேதத்தாலும் பற்றப்படாதது. ஆகையால் அதுவே மென்னமென்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து வைத்திக சப்தமான பிரணவமும் சாதாரண ஒலியும் உண்டாயின. அந்தப் பரமாத்மாவே சப்தமாகத் தோன்றுகிறது. என்றதனால் (பிரணவ தியானத்துடன் பிரம தியானத்திலிருக்கிற மென்னவிரதமே சிறந்ததென்பது).

அரசன்:-முனிவரே! ரிக்கு, யஜாஸ், சாமம், என்னும் வேதங்களை உணர்ந்தவன் பாவஞ்செய்தால் அவன் பாவியாகமாட்டானு?

முனிவர்:-அரசனே! மன அடக்க மில்லாதவன் ரிக்கு, யஜாஸ், சாம வேதங்களை ஒதினதினாலே பாவத்தினின்றும் விடுதலை யாகமாட்டான். வஞ்சனையால் ஜீவிக்கிற வஞ்சகளை (பிரமதியான மில்லாதவனை) வேதங்கள் காப்பாற்றமாட்டா. புதிதாய்ச் சிறகுமுளைத்த பறவைக்குஞ்சகள் தங்கள் கூண்டுகளை விட்டுப்போவதுபோல அந்திய காலத்தில் வேதங்கள் அவனைக் கைவிட்டுப் போகின்றன.

அரசன்:-புலன்களை வென்றவரே! வேதமானது தர்ம சகாயமில்லாமல் பாவங்களைப் போக்காதாயின, வேதங்கள் எப்போதும் அழிக்கும் என்று பிராமணர்கள் சொல்கிறார்களே, ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

முனிவர்:-அரசனே! விசவம் எல்லாம் (பிரபஞ்சமெல்லாம்) பரமாத்மாவி னிடத்திலிருந்து குணங்களுடனும் வேறு இலக்கணங்களுடனும் தோன்றின. வேதங்களும் இப்படியே சொல்கின்றன. பிரபஞ்சமும் பரமாத்மாவும் வேறுபட்ட பொருள்களைன்றும் வேறு படாதவைகளைன்றும் கூறுகின்றன. பரமாத்மாவை அடைகிறதற்காகவே தவசம் யாகமும் விதிக்கப்பட்டன. கற்றறிந்தவன் இவ்விரண்டினாலும் புண்ணியத்தைச் சம்பாதிக்கிறான். புண்ணியத்தால் பாவம் அழியும். ஞானத்தால் பிரமாவை அடைகிறான். அறிவுள்ள மனிதன் ஞானத்தின் உதவியால் பரமாத்மாவை அடைகிறான்.

தாஸ்மார்த்தகாம மோட்சங்களை இச்சிக்கிறவன் இவ்வுலகிற் செய்தவைகளை மறு உலகத்துக்குத் தன்னுடன் கொண்டுபோய் அனுபவிக்கிறார்கள். போகா னுபவ முடிவில் மறுபடியும் கர்ம உலகத்துக்கு வருகிறார்கள். இவ்வுலகத்தில் செய்த தவப்பலனை மறு உலகத்தில்தான் அனுபவிக்க வேண்டும். ஆத்ம அடக்கமுள்ளவர்கள் இவ்வுலகத்திலும் தங்கள் தவப்பயனை அடைகிறார்கள். இதனால் வேதம்கூறிய கர்மத்தைத் தவறுபடாமல் செய்தால் அவ்விரண்டும் சேர்ந்து முத்தியை அளிக்கும். வேதத்தைவிட்டுக் கர்மம் செய்தலும் கர்மத் தைவிட்டு வேதமோதுதலும் பயன்தரா. ஆதலால் அந்தனர் மயங்கிச் சொல்லவில்லை யென்பது விளக்கப்பட்டது.

அரசன்:-முனிவரே! ஒரே தவம் சிலசமையம் சித்தி தருவதும் சில சமையம் சித்தி தராமலிருப்பது மேன்? நான் அறிந்து கொள்ளும்படி இதைச் சொல்லவேண்டும்.

முனிவர்:-அரசனே! தவமானது ஆசை முதலியவற்றால் குற்றப்படாம விருக்கும்போது மோட்சத்தைத் தருகிறது. மயக்கத்தாலும் உண்மையான பக்தி யில்லாமையாலும் மோட்ச சித்தியைத் தருவதில்லையென்று கூறப்படு கிறது. கற்றுணர்ந்தவர்கள் தவசினாலே பிரமத்தை யறிந்து நித்தியத்துவத் தைப் பெறகிறார்கள். (பக்தியுடன்கூடின தவமே முத்தித்தரும் என்பதாம்.)

அரசன்:-முனிவரே! உம்மால் தவத்தைத் தெரிந்துகொண்டேன். அத னல் நித்தியத்துவத்தைப் பெறும் இருக்கியத்தையுங் தெரிந்து கொண்டேன். குற்றங்களால் மாசுடைந்த தவம் எது? அதை விவரித்துச் சொல்ல வேண்டும்.

முனிவர்:-அரசனே! கோபம் முதலிய பனிரண்டு குற்றங்களும் தன் பெருமையைப் பேசதல் முதலிய பதின்தீமைகளும் தவத்தைக் கெடுக்கிற குற்றங்களாம். கோபம், மதம், ஆசை, அறியாமை, திருப்தியில்லாமை, கொடுமை, பொருமை, அகந்தை, நுக்கம், சிற்றின்பட்பிரியம், பகை, பிறர் நின்தைகூறல் இப்பண்ணிரண்டும் மனிதருடைய சாதாரண குற்றங்களாம். இப்பண்ணிரண்டும் எப்போதும் ஒழித்துவிடத் தக்கன. அரசனே! இவற்றுள் ஒவ்வொன்றே மனிதரை அழிக்கக்கூடியது. ஓடென் மாண்பிடிக்கக் கூடிய சமையம் பார்த்துக்கொண் டிருப்பதுபோல இவற்றுள் ஒவ்வொன்றும் மனித னைப்பற்றச் சமையம் பார்த்துக்கொண் டிருக்கிறது. தன் பெருமையைப் பேசிக்கொள்ளுதல், பராதாரத்தை விரும்புதல், அதிகக் கருவத்தினால் பிறரை யிகழ்தல், கோபம், சஞ்சல புத்தி, ஆதரிக்கத்தக்கவர்களை ஆதரியாமை, இந்த ஆறும் கெட்டவர்களால் எப்போதும் அனுசரிக்கப்படுகின்றன. இவ்வாறும் இகபரமிரண்டிலும் அபாயத்தைச் செய்வனவாம். காமமே பிரதான இன்பமென்று கருதுவதும், மிகுந்த கருவழும், தானம் கொடுத்தபின் துக்கிப் பதும், பணத்தைச் செலவழியாமலிருக்கிற லோபத்தனமும், கொடிய வரி விதித்துப் பிரஜைகளைத் துன்பப்படுத்துவதும், பிறர் நின்கையால் மகிழ்வ தும், தன் சொந்த மனைவியைப் பகைப்பதும் ஆகிய இவ்வேழும் துஷ்டர் கள் செய்கைகளாம். இங்னம் கூறிய இருபத்தைந்தும் தவசுக்குப் பெரிய குற்றங்களாம். தர்மம், சத்தியம், தன்னடக்கம், தவம், பிறருடைய வாழ்வில் மகிழ்தல், மரியாதை, பொறுமை பிறரை கேசித்தல், யாகம், தானம், உஞ்சா கம், வேத உணர்ச்சி இப்பணிரண்டும் மனிதர்களால் எப்போதும் அனுசரிக்கத்தக்கவைகளாம். இந்தப் பனிரண்டையும் ஆள்கிறவன் பூவுலகம் முழு வகையும் ஆள்வான். இவற்றுள் முன்று, அல்லது இரண்டு, அல்லது ஒன்

றையாவது உடையவன் சொர்க்கத்தை அடைகிறவனாக மதிக்கப்படுகிறோன். தன்னடக்கம், துறவு, ஆக்மஞானம் இவைகளால் மோட்சமுண்டாகும். இவைகளிலிருந்து சத்தியம் விருத்தியடைகிற தென்று கற்றுணர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். ஆக்மஞானம் பதினெட்டுக் குணங்களால் உண்டாக்கப் படுகின்றன. அவை, விதிக்கப்பட்ட கர்மக்களைச் செய்தல், பொய் சொல் லாகை, பொருளையின்மை, காம வெறுப்பு, தனத்தை விரும்பாகை, இன் பத்தை யிச்சியாகை, சின மின்மை, துக்க மின்மை, பொருளாசை மின்மை, எரிச்சல் கொள்ளாகை, வஞ்சளை செய்யாகை, பிறர் துக்கத்தில் மகிழாகை, பகை கொள்ளாகை, பிறரை இழிசியாகை, நற்செய்கைளில் மகிழ்ச்சி, தன் கடமையை மறவாகை, கோள் சொல்லாகை, அங்கார மின்மை இந்தப் பதினெட்டும் உள்ளவைனே தன்னடக்க மூன்னவளைன்று கற்றேர் கூறுகின்றார்கள் இவை அகங்கையை ஒழிக்கும். பழக்கத்தினால் இவற்றை அடைகிறவன் எல்லாவற்றையும் ஜமித்தவனான்.

துறவு ஆறு வகை. இந்த ஆறும் புகழ்ச்சியை உண்டாக்குவனவாம். அவையாவனாவாழ்வு வகுத்தபோது சங்கீதாஷப்படாம் விருப்பது, யாகம், கர்மம், ஐபம் இவற்றை விடாகை, ஆசையில்லாகை, (இந்த மூன்றாவதை யுடையவன் எல்லாளிலும் மேலானவளைன்று கருதப்படுகிறோன்) பிறர் செல்வ முதலியவற்றால் துக்கப்பட்டாகை, அல்லது மனதுக்கு வெறுப்பானது வந்த போது வருந்தாகை, புத்திரன் மனைவி முதலிய பிரியமுன்னவிடத்திலும் வருந்திக் கோளாகை, யாச்சர்களுக்குக் கொடுப்பதும் புண்ணியத்தைத் தரும் தானங்களைச் செய்வதுமாம்: இவ்வாறு குணங்களையும் உடையவன் சிரேஷ்ட வாண். இவைகளால் ஆக்மஞான மூண்டாகும். கடைசியிற கூறிய துறவு எட்டுக் குணங்களைத் தன்னுள் அடக்கிக்கொண் டிருக்கிறது. அவை சத்தியம், தியானம், சமாதானம், அனுமதிக்கும் சக்தி, உலக இன்ப வெறுப்பு, பிறர் பொருளைக் கவராகை, பிரமசரிய அனுஷ்டானம், தானம் வாங்காதிருத்தல்.

மதமும் தோஷங்களை யுடையன. இவைகளையும் ஒழித்துவிட வேண்டும். துறவையும் ஆத்ம ஞானத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன். ஆக்மஞானம் எட்டுத் தர்மங்களை யுடையது; இல்லாவிட்டால் எட்டுக் குற்றங்களை யுடையதாம். அந்தக் குற்றங்களை ஒழித்துவிட வேண்டும். புலன்களையும், மனதையும், இறப்பு எதிருகளையும் ஒழித்தவன் சகம் அடைவான். அரசனே! உமது மனம் சத்தியத்தில் விசுவாசமுன்னதா யிருக்கவேண்டும். உலகமெல்லாம் சத்தியத்திலேயே நிலை பெறுகின்றன. ஆத்ம அடக்கம், துறவு, ஆக்மஞானம் இவைகள் சத்தியத்தையே பிரதான இலக்கணங்களாக உடையன. இவ்வகைப்பட்ட குற்றங்களை விலக்கியே ஒருவன் தவம் புரியவேண்டும். புண்ணியவான்களுக்குச் சத்தியத்தையே முக்கிய தர்மமாகவும் விரதமாகவும் தெய்வம் விதித்திருக்கின்றது இந்தக் குற்றங்களில்லாததும் இந்தக் குணங்களை யுடைய துமான தவம் பெருவாழ் வகுகு மூலமாகின்றது. நீர் கேட்ட பாபஹரமான சிறந்த பொருளையும் ஜனன மரண மூப்புகளினின்று விடுபடுவதையும் சுருக்கமாய் உமக்குச் சொல்லிவிட்டேன். இன்னம் நீர் எதைக் கேட்க விரும்புகிறீர்? அதைக் கேட்டால் அதையும் சொல்கிறேன் என்று முனிவர்க்கற, அரசன் கேட்கிறேன்.

(தொடரும்)

சிவானந்தசாகரயோகிஸ்வரர்.



வேதாந்த சார சங்கிரக வசனம்.

T SAMBANDAM,
CHORAVERI NELLORE.

RAJAPPA CHETTY ST.
PARK TOWN MADRAS

வேதாந்த சார சங்கிரக வசனம்.

(403-ம் பக்கத் தொடர்ச்சி)

சத்துவதுணப் பிரதானமான மாயையினிடத்து பிரதிபிம்பித்த பிரம்ம சைதன்யமும், அந்த மாயைக்கு அதிஷ்டானமான பரப்பிரம்மமும், மாயையும் சேர்க்கு ஈசுவரன் என்னப்படும். இந்த ஈசுவரன் சர்வஞ்ஞத்து வம் (எல்லாவற்றையும் தடையின்றி அறியும் அறிவு) முதலான குணங்களை யிடையவனும், சிருஷ்டி திதி சங்காரம் என்னும் தொழில்களுக்குக் காரண னுயும், அவ்வியாகிருத னென்னும் பெயருடையவனுய மிருக்கிறான். மேலும், இந்த ஈசுவரன் எல்லாவித சக்திகளோடும் குணங்களோடும் கூடினவனும், சகல ஞானங்களையும் பிரகாசிக்கச் செய்கிறவனும், சுவதந்திரனும், சத்திய சங்கற்பனும், சத்தியகாம (கோரிக்கைகளை யிடையவு) நு மாவன். சர்வஞ்ஞத்துவமும் சர்வேசுவரத்துவமும் ஆதி காரணத்துவமும் உடையவனு யிருத்தவின் மகாவிஷ்ணு என்னும் வேறு பெயரையு முடையவன். மிக்க சத்தி வாய்ந்தவன். அதி சிரேஷ்டன். இவ் வீசுவரனுக்குச் சத்துவ குணத் தைப் பிரதானமாக வடையதும் எல்லா சீவர்களின் சமஷ்டி வடிவமானது மான காரண சரீரமே சரீரமாம் என்று பெரியோர் கூறுவர்.

எல்லா சீவர்களுடைய சமஷ்டி ரூபகாரண சரீரமே பரமேசுவரனுக்குச் சரீரமென்று கூறப்பட்டது. அக்காரண சரீரம் மிகக் ஆனந்தமுடையதும் ஆனந்தத்திற்குச் சாதகமானதுமாக விருத்தவின், ஆனந்தமயகோசம் என்று செல்லப்படும். (சீவர்களின் அன்னமயம் முதலாகவுள்ள பஞ்சகோ சங்களுக்கிணங்கும் கூறப்படும். அவற்றுள் கூறப்பட்டுள்ள ஆனந்தமயகோசமே சீவர்களுக்குக் காரண சரீரமாம். இந்தக்காரண சரீரங்களின் சமஷ்டியே (கூட்டம்) ஈசுவரனுக்குச் சரீரம் என்றால் வேண்டும்).

நால்களில் தினப் பிரளயமென்று ஒரு பிரளயம் சொல்லப்பட்டிருக்கி றது. அது நித்திராவஸ்தை. அந்த நித்திராவஸ்தை, சகலமும் லயமடைவ தற்குக் காரணமா யிருத்தவின் அதுவே ஈசுவரனுக்கு ஸ்தான மென்பர். (“மாயையினிடத்திலுள்ள சேதனத்தின் சாயை (ஆபாஸம்), மாயையின் அதிஷ்டான சேதனம் என்னும் இரண்டளையும் ஈசுவரன் என்பர். அந்த ஈசுவரன் மேகாகாசத்துக்குச் சமானமாவர்.

1. அந்த ஈசுவரன் அந்தரியாமி யாவர். ஏனெனின், எல்லோருள்ளிலு மிருந்து பிரேரணை செய்கிறார்.

2. அவர் சதாமுக்தர். ஏனெனின், அவருக்குத் தமது ஸ்வரூபத்தில்

ஆவரணம் (மறைப்பு) இல்லை. ஆதலால் அவருக்கு ஜன்ம மரணது பக்தம் தோற்றுகிறதில்லை. இக்காரணத்தால் அவர் நித்திய முக்தராவர்.

3. ஈசுவரன் சர்வஞ்ஞர்; சகல பதார்த்தங்களையும் அறிபவரா யிருக்கிறார். ஏனெனில் மாயையில் சுத்த சுத்துவ குணமுண்டு. தமோகுண ரஜோ குணங்களால் அமிழ்த்தப்பட்ட தாகாது. ரஜோதமோ குணங்களைத் தான் அமிழ்த்தும். சுத்துவகுணம் எதுவோ, அது சுத்த சுத்துவகுண மெனப்படும்” என்று விசாரசாகரமும்,

“அகண்ட பரிசூரண சச்சிதானந்த பிரம்மத்தினிடத்தில் கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவதுபோல மூலப்பிரகிருதி (பிர—சுத்துவகுணம், கிரு—ரஜோகுணம், திதைமோகுணம் : எனவே முக்குணங்களுடன் கூடியமாயை பிரகிருதி யெனப்படும். இது சகலத்திற்கும் மூலகாரணமா யிருத்தலால் மூலப்பிரகிருதி யென்னும் பெயருடையது.) என்னும் ஒரு சக்தி யுண்டாயிற்று. அந்த மூலப்பிரகிருதியும் விகிருதகுணமான மூன்று குணங்களுடன் கூடி யிருக்கும். அதைப் பிரகிருதியின் சுத்துவகுணம் மாயை என்றும் சர்வஞ்ஞ உபாதியென்றும் ஈசுவர காரண சரீர மென்றும் சொல்லப்படும். இந்த மாயையினிடத்து நிர்மலஜை பிரதி பிம்பம்போல பிரம்மம் சலக்ஷணமாய் பிரதி பிம்பிக்கும். இந்த பிரதிபிம்ப சைதன்யம் சர்வஞ்ஞனை ஈசுவர வென்று சொல்லப்படும்” என்று நாநாஜீவவாதக்கட்டளையும் கூறுவதிங்கறிதற்பாலதாம்.)

(முன் சுஞ்சிகையிற் கூறியபடி) அஞ்ஞானம் வியஷ்டி பாவத்தால் அநேமாக பேதிக்கப்படுகின்றது. சுத்துவாதி குணங்களினால் விலக்ஷன மூடைய அஞ்ஞானத்தின் விருத்திகள் அநேகம். எப்படி சமஷ்டி பாவத் தால் ஒன்றுக்கான வனத்திற்கு வியஷ்டி பாவத்தால் விருக்கங்களென்று அநேகத்துவமுன்னதோ, அப்படியே அஞ்ஞானத்திற்கு வியஷ்டி பாவத்தால் அநேகத்துவ மூண்டு.

சீடன்:—சுவாமி! ஒரு வஸ்துவிற்கு சமஷ்டி வியஷ்டி என்னும் இரண்டு வியவகாரங்கள் எப்படிச் சம்பவிக்கும்?

குரு:—ஞான புத்திரா! பத்திர (இலை) புத்பாதி தர்மங்கள் தனித்தனியாக ஒவ்வொரு விருக்கத்தினிடத்து மூண்டு. விருக்கங்களின் கூட்டமான வனத்திலு மூண்டு. அதனால் சமஷ்டி பாவத்தால் வன மென்றும் வியஷ்டி பாவத்தால் மரம் என்றும் வழங்குவது பிரசித்தம். இப்படியே இந்த அஞ்ஞானத்திற்கும் சமஷ்டி பாவத்தினாலும் வியஷ்டி பாவத்தினு லும் வியவகார மூண்டாதல் யுக்தமேயாகும். அஞ்ஞானத்தின் சமஷ்டி வடிவம் சுத்த சுத்துவம். அதனுடன் கூடின பிரஹ்ம சைதன்யம் ஈசுவரன். இனி அஞ்ஞானத்தின் வியஷ்டி வடிவம் ரஜோதமோ குணங்களினால் மலினமான சுத்துவம். இதனால் ஈசுவர உபாதியிலும் தாழ்ந்ததாகும். (�சுவர உபாதி சுத்த சுத்துவமான மாயை. உபாதிதானிருக்குமிடத்தி விருத்துகொண்டே வேகேரு வஸ்துவைக் காட்டிக் *

கொண்டு தான்தனுடன் கலவாமல் அன்னியமா யிருப்பது) இத் தகைய அஞ்ஞானத்தின் வியஷ்டி ரூபமான மலின சத்துவத்துடன் கூடின பிரஹ்ம சைதன்யமே பிரத்தியகாத்மா வெனப்படும்.

(இங்கு இது அறியத்தக்கது:—“மாயை, அஞ்ஞானம், அவிந்தை என் பன ஒரே வஸ்துவுக்குப் பெயராயினும், சத்த சத்துவத்தின் பிரதானம் மாயை யென்றும், மலின சத்துவகுணத்தின் பிரதானம் அஞ்ஞானம் என்றும் அவிந்தை யென்றும் பெயர் பெறும். ஓர் பிராஹ்மண ஜாதியுடைய ராஜா வானவன் கஷ்டத்திரிய சூத்திர ஜாதியுடைய இரண்டு மங்திரிகளால் தான் அழிமுத்தப்படாது, அவ்விருவரையும்தான் அழிமுத்தி யிருப்பன். அங்குமே ரஜோதமோ குணங்களால் அழிமுத்தப்படாது, அவ்விரண்டையும் தான் அழிமுத்தும் சத்துவ குணம் எதுவோ, அது சுத்த சத்துவ துணமாம். சூத்திர ஜாதியுடைய இரண்டு ராஜ புத்திரர்களால் பிராஹ்மண ஜாதியுடைய ஒரு மங்திரி அழிமுத்தப்படுவதுபோல ரஜோகுண தமோகுணங்களால் அழிமுத்தப்படும் சத்துவ குணம் எதுவோ அது மலின சத்துவதுண மெனப்படும்” விசாரசாகரம்.)

ஜீவசோருபம்.

சீடனே ! இனி ஜீவசோருபத்தைக் கூறுகிறேன். கேட்பாயாக. முன் சொன்ன அஞ்ஞானத்தின் வியஷ்டி வடிவமான மலின சத்துவத்தினிடத் தில் பிரதிபிம்பித்த பரமாத்மசைதன்யம் பிரத்தியகாத்மா வெனப்படும். இந்தப் பிரத்தியகாத்மாவே தனக்கு உபாதியான அஞ்ஞானத்தினுடைய * தாதாத்மியத்தாலும் (சம்பந்தத்தாலும்) குணங்களினாலும் கிஞ்சிஞ்ஞத்வம் (சிற்றறிவு) முதலிய தன்மைகளுடன் கூடினதாய் ஜீவன் என்னப்படும். ஆன்மாவிற்கு அகங்காரத்தினுலேயே ஜீவத்தன்மை யுண்டாயிற்று.

ஆகையால் அவ்வித அகங்காரத்திற்குக் காரணமானதாகவின் வியஷ்டி யாகிய காரணசரீரம் அந்த சீவனுக்குச் சரீரமாகின்றது. இந்தச் சரீரத்தினிடத்து அபிமானமுள்ளவன் பிராஞ்ஞுனெனப்படுவான். பிராஞ்ஞுன் என்பதற்கு ஞானவாணன்பது பொருள். ஞானமென்பது பொருளையறிதல். இதுவே வஸ்துக்களை விளங்கக்கூடியது ஆகவின் வஸ்துக்களைப் பிரகாசிக்கச் செய்யும்; சக்தியெனக் கூறப்படும். ஆன்மாவானது நித்திராவஸ்தையில் காரணசரீரத்தையிப்பானித்திருக்கும். அப்பொழுது, ‘நான் சுகமாகத் தூங்கி வேண். வேலெருங்கறையும் அறியேன்’ என்னும் அநுபவமிருக்கிறது. அறியாதிருப்பதே அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தை விளக்குகின்றமையின் காரண சரீராபிமானிக்கு பிராஞ்ஞத்தன்மை யுண்டாயிற்று. இந்த பிராஞ்ஞதுணையை உபாதியாகிய காரணசரீரம் வியஷ்டிரூபமாய் ரஜோகுண தமோகுணங்களால் மிகவும் நிகிருஷ்டமானதாகவின், இதனால் தன் அஞ்ஞானமொன்றைத் தவிர வேறு அஞ்ஞானங்களைப் பிரகாசிக்கச் செய்வதற்கு இதுசக்தியுடைய தாகாது.

* தாதாத்மிய சம்பந்தம்=கற்பிதபேதத்தோடு வாஸ்தவ அபேதமாகிய சம்பந்தம்.

ஆன்மசொருபத்தை மறைப்பதாயும் யிக்க ஆனந்தமுடையதாயு மிருத்த வின், காரண சரீரம் ஆனந்தமயகோச மென்றப்படும். (கோசம்-கத்தி முத வியவற்றின் உறை. இங்குக்காரணசரீரம் அஞ்ஞானவடிவினதாகவின், ஆன்மசொருபத்தை மறைக்கும் கோசம் (உறை) என்றும், விசேஷ ஆனந்தமுடையதாகவின் ஆனந்த மயமென்றும் கூறப்படுகிறது.) இந்தக் காரண சரீரம் நித்திராவல்லதையில் அறியப்படுகின்றது. இதில் ஆனந்த மிருக்கிறது. இதற்குப் பிரமாணம் யாதெனின்:—மனிதர் தாங்கியெழுங்கு, ‘நான் சுகமாகத் தாங்கினேன்; வேறேன்றையும் அறியேன்’ என்கின்றனர். ஆகையால் அனுபவத்தினுலேயே நித்திராவத்தையில் ஆனந்த மூளதென்று தெரிகிறது.

ஞானகுமாரா ! இதுகாறும் கூறியவற்றால் என்ன ஏற்படுகிறது எனின்: முற்கூறிய தோப்புமர (சமஷ்டி வியஷ்டி) திருஷ்டாந்தத்தால் வியஷ்டியாகிய ஜீவோபாதிக்கும், சமஷ்டியாகிய ஈசுவரோபாதிக்கும் ஒரேசாதித் தண்மையால் பேதமில்லை. அப்படியே ஈசுவரனுக்கும் பிராஞ்ஞனுக்கும் பேதமில்லையென்று அறியக்கடவாய். கடவின் அலைகள் ஒன்றேயாகவின் அவ்விலைகளில் பிரதிபிம்பிக்கும் சூரிய பிரதிபிம்பங்களுக்குள் பேதமில்லாததுபோல, ஜீவேசவரர்களின் உபாதிகளுக்கும் பேதமில்லையாகையால் அவற்றே கூடியுள்ள ஜீவேசவரர்களுக்கும் பேதமின்றும்.

வியஷ்டி வடிவமாகிய அவித்தைக்கும் சமஷ்டி வடிவமாகிய மாணயக்கும் அவற்றில் பிரதி பலித்த ஜீவேசவர பிரதி பிம்பங்களுக்கும் ஆதாரம் எது? சுத்த சைதன்ய மல்லவா? அந்த சுத்த சைதன்யம் தூரிய மென்று கூறப்படுகின்றது.

இந்த சுத்த சைதன்யமே, மாணை அவித்தை வடிவ உபாதிகளுடனும் அவற்றின் குணங்களுடனும் கூடினதாய் மகா வாக்கியத்தினுடைய வாச்சியார்த்தமாகிறது. (வாச்சியார்த்தம்—பதத்தின் பொருள்.) உபாதிகளுடனும் அவற்றின் குணங்களுடனும் கூடாமல் லக்ஷ்மியார்த்தமாகிறது. (தந்துவமசி-என்பது மகாவாக்கியம். இதில் ‘ததி’ என்னும் பதத்திற்கு சர்வஞ்ஞத்வ விசிஷ்ட (விசேஷமாகவுடைய)ஞகிய ஈசுவரன் என்றும், ‘துவமி’ என்னும் பதத்திற்கு சிஞ்சிஞ்ஞத்துவ விசிஷ்டனுகிய ஜீவன் என்றும் பொருளாம். இவ்வாறு ‘தத்துவமி’ என்னும் பதங்களுக்கு, மாணை அவித்தை வடிவங்களாகிய உபாதிகளுடனும், அவற்றின் குணங்களாகிய சர்வஞ்ஞத்துவ சிஞ்சிஞ்ஞத்துவாதிகளையும் விட்டு, மிகுதியாகவுள்ள சுத்த சைதன்யங்களுக்கு ‘அசி’ பதத்தால் அபீபத சம்பந்தம் கூறப்படுகின்றது. இவ்வாறு உபாதி விசிஷ்டமான ஆன்ம தத்துவம் மகாவாக்கியத்திற்கு வாச்சியார்த்த மெனவும், நிருபாதிக (உபாதியற்ற) மான சுத்த சைதன்யம் லக்ஷ்மியார்த்த மெனவும் நிருபிக்கப்பட்டது என்றறியக்கடவாய்.

(தொடரும்.)

டி. ஸ்ரீநிவாசன், தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.



வாதலூரடிகள் ஞானேபதேசம் பெற்ற வரலாறு.

வினாயகர் காப்பு.

சத்தி யாய்ச்சிவ மாசித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சத்தி யாசிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.

கோமசந்தரக் கடவுள்.

1. சடைமறைத்துக் கதிர்மகுடன் தரித்துநறுங் கொன்றையந்தார் தணங்து வேப்பந், தொடைமுடித்து விடாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பு ஜேங்தி, விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனுகீ மீன் நோக்கின், மடவரலை மனங்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம். (பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல். 10)

தடாதகைப்பிராட்டியார்.

2. செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து செங்கோ லோச்சி, முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு நக்திகண முனைப் போர் சாய்ததுத், தொழுகணவற் கணிமணமா விசைகுட்டித் தன்மகுடனு சூடிச் செல்வந், தழைவுறுதன் னரசன்த்த பெண்ணைரசி யடிக்கமலங் தலைமேல் வைப்பாம். (பரஞ். திருவிளை. 1').

தட்சிணமூர்த்தி.

3. கல்லாவின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி, வல்லார்க் னுவ்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலா, யெல்லாமா யல்லதுமா யிருங்ததனை யிருங்தபடியிருங்தகாட்டிச், சொல்லாமற் சொன்ன வரை நினையாம னினைந்துபவத் தொடக்கை வெல்லாம். (பர. திருவி. 13.)

சித்தி வினாயகக் கடவுள்.

4. உன்னமெனுங் கூடத்தி ஊக்கமெனுங் தறிநிறவி யுதுதி யாகத், தன்னாரிய வன்பென்னுங் தொடர்புட்டி யிடைப்படுத்தித் தறுகட் பாசக், கள்ளவினைப் பசுபோதக் கவனமிடக் களித்துண்டு கருணை யென்னும், வென்னமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரு வினைக ஹர்ப்பாம். (பரஞ். திருவிளை. 14.)

சுப்பிரமணியக் கடவுள்.

5. கறங்குதிரைக் கருங்கடலுங் காரவணைப் பெருங்கடலுங் கலங்கக் கார்வங், துறங்குசிகைப் பொருப்புஞ்சு ரூப்பொருப்பும் பிளப்பமறை யுணங்ந்தோ ராற்று, மறங்குலவு மக்தழலு மவணமட வார்வயிற்றி னழலு மூன், மறங்குலவு வேலெடுத்த குமரவேன் சேஷடிகள் வணக்கஞ் செய்வாம். (பரஞ். திருவிளை. 15.)

சரசவதி.

6. பழுதகன்ற நால்வகைச்சொன் மலரெடுத்துப் பத்திப்படப் பரப்பித் திக்கு, முழுதகன்று மணங்துக்கவல் யொழுகியணி பெறமுக்கண் மூர்த்தி தாளிந்த, ரெமுதகன்ற வன்பெனுஙார் தொடுத்தலங்கல் சூட்டவரிச் சுரும்புங் தேனுங், கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா ணதிமுடிமேற் கொண்டு வாழ்வாம். (பரஞ். திருவிளை. 16.)

திருநந்திதேவர்.

7. வந்திறை யடியிற் ரூழும் வானவர் மகுட கோடி பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் ரூக்கி யந்தியும் பகலுங் தொண்ட ரலிடுங் குப்பை யாக்கு நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம். (பரஞ். திருவிளை. 17.)

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்.

8. கடியலிழ் கடுக்கை வெணித் தாதைபோற் கனற்கண் மீனக் கொடியினை வேவு நோக்கிக் குறையிரங் தனையான் கற்பிற் பிடியன் நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த முடியணி மாடக் காழி முனிவினை வணக்கஞ் செய்வாம். (பரஞ். திருவிளை. 18.)

திருநாவுக்கரசு நாயனார்.

9. அறப்பெருஞ் செல்லி பாகத் தண்ணலஞ் செழுத்தா எஞ்சா மறப்பெருஞ் செய்கை மாரை வஞ்சக ரிட்ட நீல நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு பிறப்பெனுங் கடலு நீத்த பிரான்தி வணக்கஞ் செய்வாம். (பரஞ். திருவிளை. 19.)

சந்தரமூர்த்தி சுவாமிகள்.

10. அரவக ல்கு வார்பா வாசைநீத் தவர்க்கே வீடு தருவமென் றனவில் வேதஞ் சாற்றிய தலைவன் றன்னைப் பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானு விரவினிற் ராது கொண்டோ னினையடி முடிமேல் வைப்பாம். (பரஞ். திருவிளை. 20.)

திருவாதவூரடிகள்.

11. எழுதரு மறைக டேரூ விறைவனை யெல்லிற் கங்குற் பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து தொழுதகை தலைமே லேறத் துனும்புகண் ணீருண் மூழ்கி யழுதடி யடைந்த வன்ப ணதியவர்க் கடிமை செய்வாம். (பரஞ். திருவிளை. 21.)

சண்டேசராநாயனார் முதலிய திருத்தொண்டர்.

12. தங்கைதா ளொடும்பிறவித் தாளொறிந்து நிருத்தரிரு தாளைச் சேர்ந்த, மௌந்தர்தாள் வேதநெறி கைவெநறி பத்திநெறி வழாது வாய்மைய், சிங்கைதா ணரண்டிக்கே செலுத்தினராய்ச் சிவானுபவச் செல்ல ராகிப, பந்தமாங் தொடக்கறுத்த திருத்தொண்டர் தாள்பரவிப் பணிதல் செய்வாம். (பரஞ். திருவிளை. 22.)

சந்தான குரவர்.

13. சராண்டிற் சிவஞானம் பெற்றுயர்ந்த மெய்கண்டா ரினைத்தான் போற்றி, நாராண்ட பல்லடியார்க் கருள்புரிந்த வருணங்தி நற்றுள் போற்றி, சீராண்ட கடங்கைதாகர் மறைஞான சம்பந்தர் நிழற்றுள் போற்றி, சீராண்ட தில்லைக்க ருமாபதியார் செம்பதுமத் திருத்தான் போற்றி.

தருமை, அருணங்திதேசிகர்.

14. அருணங் தாதென்று மாணவத் தடையினு லயர்வற்றுக் கிடங் தேனைப், பெசருணங் தாவகைப் பலமொழி யின்றியோர் புனிதவாய் மொழி யாலே, தருணங் தானிது தத்துவங் கடங்குநீ தனையடை வாயெனவே, அருணங் தாதரு எருணங்தி தேசிக ஞரவிந்தத் தாட்டுனையே.

(தொடரும்)

பஞ்சாட்சரபுரம், வாலையாந்தம்.

சில சுகாதார மொழிகள்.

(420-ம் பக்கத் தொடர்ச்சி.)

32. கைகறை யெழுதல் கைகண்ட முறை.
33. வெந்தபால் சிரையே விரும்பிப் பருகு.
34. சோடா புட்டியை நாட வேண்டாம்.
35. அபக்குவ உண்கை அருந்த வேண்டாம்.
36. பழுக்காப் பழங்கள் பல நோய் தந்திடும்.
37. பழுமை காய்கறி பதார் தத் முன்னேல்.
38. இலைக்கறி தயிரை இரவினி லுண்ணேல்.
39. திடம்தரு முனைவே தின்ன வேண்டும்.
40. பருப்புநெய் வகைகள் பலங்தரு முனவாம்.
41. அரைவயிற் ரூணவே இரவினில் சாலும்.
42. எச்சி லுண்ண இச்சை கொள்ளோல்.
43. எண்மணி சேரம் இரவினி லுறங்கு.
44. நாடகம் சினிமாக் காட்சியை நாடேல்.
45. ஒருநாள் விழிப்பு பலநாள் நோய்தரும்.
46. வாய்வழி உயிரல் நோய்தரு மார்க்கம்.
47. முகழுத்த தாங்கும் முறைசுரி யன்று.
48. சாளரம் மூடிச் சயனித்தல் தீது.
49. சாப்பிட்ட வடனே சயனிக்க வேண்டாம்.
50. இரைப்பண் டங்களை இறைத்துவைக் காதே.
51. ஈ கொச் நோய்வழி என்பதை மறவேல்.
52. எவிகளைத் தொலைக்க எத்தனம் பண்ணு.
53. அம்மைகுத் தவசிய மாமென வறிக.
54. காலத்துக் கேற்ற உடையைக் கைக்கொள்.
55. பட்டினி கிடத்தல் ரம ஒளத்தம்.
56. செருப்பின்றி வெளியே செல்லுதல் தவறு
57. அழுக்கே நோய்க்கிட மாமென வறிக.
58. உலாவப் போதல் உத்தம ஒளத்தம்.
59. அத்தனடியை நித்தமும் போற்று.
60. ஆரோக்கியமே அஷ்ட ஜுஸ்வரியம்.

A. சுந்னியாண்டி கேவட. ஆசிரியன், கோம்பை,



வைணவம்

ஸ்ரீ. நடாதூர் அம்மாள் வரததேசிகர் வைபவம்.

(413-ம் பக்கத் தொடர்ச்சி.)

ஐநுகால் ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமானுக்கு அதிக சூனின் பாலை, தனிகை ஸமர்ப்பிக்கக் கொண்டுபோகக்கண்ட ஸ்ரீ வரதகுரு நம் பெருமானுக்குக் கொதிக்கிற பாலை அமுது செய்துவைக்கக் கூடுமோவென்று மிகவும் கசிந்த மனதுடையவராய், அதை ஆற்றி அமிர்தத்திற் கொப்பான தாக அன்புடன் கண்டருளப்பண்ணினர். அங்ஙனம் செய்யவே, பெருமானும் இவ்வரத குருவைத் தமது பரிபூரண கிருபாகடாக்காம்ருத தாரையா ஸபிஷேகம் செய்து வைத்துத் தன்பால் இவருக்கு இன்றியமையாத அன்புண்டா யிருத்தலைகோக்கி ஆச்சரியமுற்று, “தாயன்ரே தமது குழந்தைக்கு இவ்விதம் ஆற்றி ஸாகோஷ்ணமாக அருமைபாராட்டிப் பாலுட்டி அதனை வனர்ப்பது; ஆகவேநீர் என் அம்மாளோ,” என்று புன் முறுவல் பூத்த திருமுக மலைத்துடன் அதிவாதஸ்வர்யத்தோடு அழைத்தனர். அதேகாரணமாக இந்த வரதகுருவுக்கு, “அம்மாள்” என்று திருநாமம் ஜகத்பிரவித்தமாய் வழங்க லாயிற்று. இவ்விடையத்தை முன்னோர்கள்,

கூறம்யேநஸமர்ப்பிதம் மதுரிமஸ்பாரம் நிடீயாதராத் தீரம்மஜ்ஜாநீதி
அகர்ஜிகருணூஸாரம் மஹா-ஃ வர்ஷதா ।

ஸ்ரீரங்தரா கரிசைலச்சுங்க மயதோதாரம் மஹாம்போமுசா நீரங்தரம்
ஸாகமாததேதுவசஸாம்தூரம் ஸவாத்ஸ்யோ குரு ॥

என்ற இந்த மங்கள ச்லோகத்தால் அனுஸந்தித்தார்கள்.

இவ்வித மஹிமைபொருங்கிய ஸ்ரீவாத்ஸ்ய நடாதூர் அம்மாள் வரததேசிகர் விளங்கிவருகையில் தன் மாமாவான் அப்புள்ளாருடன் ஸ்ரீஶிவாஸ னுடைய திருமணி யவதாராரும், ஜக்துவயதுள்ளவருமான வேங்கடநாதா சார் என்கிற தாப்புல்பிள்ளை, அம்மாள் வரதகுருவின் காலக்கோஷப கோஷ்டியை அடைந்து தெண்டன் ஸமர்ப்பித்து சின்று, தன் தேஜோ விசேஷத்தால் ஓராண்தத்தை விளைவித்து ஸ்ரீ அம்மானுடைய கிருபாகடாக்கு நோக்கத்திற்கு விடையமானார். ஸ்ரீ வரதகுருவும் அப்புள்ளார் மூலமாக இவரது பிறப்பின் வருத்தாந்தத்தை அறிந்து இவர் ஓர் அவதார விசேஷமுள்ளவரென்று எண்ணிப் பிறகு அப்பொழுது நடைபெற்ற வேதாந்த காலக்கோபம் நிறுத்திய இடத்தை நிருபிக்கும்படி சிஷ்யர்களை வினவ, அவர்கள் ஆலோசிக்கையில் வேதாந்த தேசிகர் அடியே னின்குவரும்பொழுது நடைபெற்று விட்டிருந்த இடம் இதுவென்று கைகுவித்தவங்னனம் வின்னப்பஞ் செய்தார். அவ்வாறு செய்யவே அம்மானும் மிகவும் ஆனந்தித்துக் குழந்தையான தூப்

புல் குலமணியாம் வேதாந்ததேசிகரை இரண்டு திருக்கைகளாலும் எடுத்தாலிங்கனம் செய்து,

ப்ரதிஷ்டாபிதவேதாந்தம் ப்ரதிகீழிப்தபலஹிர்மத : ।

சூயாஸ்த்ரைவித்யமான்யஸ்த்வம் பூரிகல்யாணபாஜூநம் ||

என்றனுக்ரஹி த்தார்.

[இந்த ஜதிலுற்யத்தை யனுசாரித்து ஸ்ரீ காஞ்சிபுரம் வரதராஜஸ்வாமி ஸங்நிதி உன்பிராகாரம் மேல்மண்டபத்தில் நடாதூர் அம்மாள், வரதகுரு காலகேப கோஷ்டியில் தொப்புல் வேதாந்ததேசிகர் உச்சிக்கொண்டைப் பின்ன லோடு பாலபாவத்தினராய் நிற்கிறவடிவமூகும், அம்மாள், “ப்ரதிஷ்டாபித வேதாந்த :” என்கிற ச்லோகங்களுமாக அனுக்கிரஹி கிறவிதமும், அப்புள்ளார் ஸ்வாதர்சனங்கார் முதலியவர்களிருப்பதும், இந்தக் காலகேபத்தை ஸ்ரீதேவப்பெருமாள் திருச்செவி சாத்திக்கொண்டு எழுங்தருளியிருக்கிற வைபவமும் வினங்கும் சித்திரகாஷ்டியை இப்பொழுதும் கண்ணார் ஸேவித்துக்கருத்திற் களிகொள்ளலாம்.]

தூப்புல் வேதாந்த தேசிகரை அப்புள்ளாரிடம் ஒப்புவித்துத் தம்மிடம் க்ரஹித்த ஸ்ரீபாவ்யாதி ஸமஸ்த விசேஷார்த்தங்களையும் ப்ரஸாதிக்க நியமித்தனர். ஸ்ரீநிகமாந்த தேசிகனும்,

ஸ்ரீமத்ப்யாம்ஸ்யாதஸா வித்யனுபதிவரதாசார்ய,
ராமானுஜாப்யாம் ஸம்யக்த்ருஷ்டேந ||

என்றும்,

‘வரதகுரு க்ருபா’

என்றும்,

இத்யாதி தங்யன் ச்லோகங்களால் தனது ப்ராசார்யரான ஸ்ரீ நடாதூர் அம்மாள் வரதகுருவினுடைய மஹிமமையைக் கொண்டாடியிருக்கிறார்.

யோபாஸ்ல்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம்தயாம் !
என்று நைநாராசாரியர் தன்பிதா விவியத்தில் அம்மாள் வரதகுருவின் தயா விஷயத்தைப் பிரகாசம் செய்திருக்கிறார்.

இப்படி வித்தாந்த ப்ரவசனங்களை ஸ்ரீ அம்மாள் வரதகுரு செய்துவருகிறாளில் சில மதாந்தரஸ்தர் வாதத்திற்கு வர, அப்பொழுது அப்புள்ளார், தமதாசார்யரான அம்மாள் வரதகுருவை தெண்டன் ஸமர்ப்பித்து அடியேனுக் கின்தக் கைங்கர்யத்தை நியமிக்க வேண்டுமென்று பிரார்த்திக்க, வரதகுருவும் கிருபைகூர்ந்து வந்தவர்களிடம் வாதம் பூரிந்து ஜயிக்கும்படி நியமித்தனர். அப்புள்ளாரும் எனில் தர்க்கத்தால் அவர்களை வென்று விளங்கினபடியால் அதுகண்டாந்தித்த நடாதூரம்மாள் வரததேசிகர் திருவள்ளமூலங்து தமது பரியசிஷ்ட்யரான ஆத்ரேய ராமானுஜாசார்யரென்னும் அப்புள்ளாருக்கு (வாதிலும்ஸாம்புதர்) என்ற பிருதுள்ள திருநாமத்தைப் பிரஸாதித் தருளினார்.

மற்றெலுரு ஸமயம் அநேக சிவ்யர்கள் புடைசூழத் திருப்பல்க்கேறி திருமலை யாத்திரையாக எழுந்தருளும் மார்க்கத்தில் லாடர்களென்கிற பரி ஜனங்களுடன் அவர்களுக் கரசனை கெண்டவரன் என்பவன், இவரது சிவ்யர்களுக்குத் தன் வித்யா விசேஷத்தால் மயக்க முண்டுபண்ண அவர்களை ஸ்ரீ பகவத்கடாக்ஷபலத்தால் தெளிவித்து அவ்வரசனையும் வாதத்தால் ஜயித் துப் பிறகு, வணங்கிய அந்த ராஜாவையும், அவன் து பரிஜனங்களையும் அனுக் கிரஹித்தருளி அவர்கள் வேண்டினபடி, “ஸாடாக்ரஹாரம்” என்பதை, அந்தப் பிரதேசத்தில் பிரதிவித்தைசெய்து வேறு பல அக்ரஹாரங்களையும் லோகோப காரமாகப் பிரதிவித்தைசெய்து வைத்தார். பிறகு திருமலை திருச்சக்கனாருக்கு ஸமீபத்தில் சிவ்யர்களுடன் இவர் எழுந்தருளும்பொழுது திருவேங்கடமுடையானுண் ஸ்ரீஷ்வாஸன் ஸ்ரீவைஷ்ணவ வடிவெடுத்து இவர் மூண் எழுந்தருள அம்மாரும் தேவரீர் யார் என்று விசாரிக்க, நான் திருவேங்கடமுடையான் நியமனப்படி பிரஸாதத்தைத் தேவரீர்களுக்காகக் கொண்டுவந்தேன்; தேவரீர்கள் அழுது செய்த பிறகு விஷயங்களைத் தெரிவிக்கிறேன் என்று கறிப் பிரசாதத்தைக் கொடுக்க அம்மாள், பெருமாளுக்குத் தளிக்கை ஸமரப் பித்துத் தமது சிவ்யர்களுடன் அழுது செய்தபிறகு அவர் மறைந்தருளினார். அங்கனம் மறையவே இவர் வியப்புற்று ஸ்ரீஷ்வாஸனே, இப்படி அனுக்கிரஹித்தார் என்று நினைந்துருகி அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை அதிபக்தியுடன் தியானித்து ஸ்தோத்திரம் செய்தனர்.

பிறகு திருவேங்கடமாமலைமீது வீற்றிருக்கும் ஸ்ரீஷ்வாஸன், அர்ச்சகா வேசங்கொண்டு, நம்மை ஸேவிக்கவேண்டி நமது அம்மாள் வரததேசிகன் வருவதால் அனந்தகொத்து பரிஜனங்களுடன் ஸகல மரியாதை ஸஹிதம் எதிர்சென்று அழைத்து வாருங்களென்று நியமிக்க, கைங்கர்ய பராக்கும் அந் நியமனப்படி அனைவரும் ஸமஸ்த மர்யாதைகளுடன் அவரை அழைத்து வந்து திருவேங்கடமுடையானுடைய மங்களாசாவந்த்தைச் செய்து வைத்தனர்.

இப்படித் திருவேங்கடமுடையானை ஸேவித்து அவரது பிரஸாத விசேஷங்களையும் பெற்று பகவன் நியமனத்தால் காசிக்கெழுந்தருளி, கங்கையில் நீராடி, சரஸ்வதிப்பிடம் முதலிய ஸ்தானங்களுக்குச் சென்று விஜயசீலாய்க் கீர்த்தியாகிற புதிய கண்கையைப் பரவுச்செய்து ஸகல திவ்ய தேசங்களையும் மங்களாசாவனம் செய்தருளி சோழராஜ ப்ரப்ரகுதிகளாலும் பூஜிக்கப்பட்டு, அவர்களால், ஸ்வர்ண சிவிகையில் எழுந்தருளவிக்கப்பெற்று ஸகல விருதுகளுடன் ஸ்ரீகாஞ்சிபுரத்திற்கு எழுந்தருளி வரும்பொழுது ஸ்ரீவரதராஜனும் தேவப்யெருமாளும் ஸங்தோஷத்துடன் ஸகல மர்யாதைகளுடன் அம்மாள் வரததேசிகனை அழைத்துவரச்செய்து பெருங்தேவித்தாயார் ஸமேதராக பேரருளால் ஸேவை ஸாதித்து அனுக்கிரஹித்தனர்.

லக்ஷ்மீ ஸரஸ்வதி கடாகூ பூர்த்தியுள்ள திருவம்சத்தி லுதித்தவரும், ஸ்ரீராமானுஜ பிரியபாகி கோய பெள்ர ரத்தனமுமான அம்மாள் வரததேசிகர் ப்ரிய புத்திராதி அப்புன்னார் ஸாதர்சனாசார்ப்பர்ப்ரகுதிகளுடன் ஸ்ரீவரதராஜனுக்கு முகோல்லாஸகரமான ஸத்கார்யங்களைச் செய்து ஸ்ரீகஷ்சிவாய்த்தான் மண்டபத்தில் வேதாந்த காலகேப உபக்கியாளத்தை பிரஸாதித்துக் கொண்டு திகந்தவிச்ராந்தமயசோவி சோபிதராக ஸ்ரீராமானுஜ வித்தாந்த விஜயத்வஜத்தை ஸ்தாபித்தவராய் வெகுகால மெழுந்தருளி விளங்கினார்.

சுபம் !

சுபம் !!



(415-ம் பக்கத் தொடர்ச்சி)

“சான்றே ரினத்திரு”

“சான்றே—(அறிவினாலே) நிறைந்தவர்களுடைய (அறிவு நிறைந்தவர்களுடைய), இனத்து-கூட்டத்திலே, இரு-(ஏ எப்போதும்) சேந்திரு,” என்பது இதன் பொருள்.

மனிதர்கள் எப்பொழுதும் அறிவுடையவர்களின் கூட்டத்திலேயே சேர்ந்திருக்க வேண்டும்; அவ்வாறு கூடியிருந்தால் அவர்களுக்கு நல்லறி வண்டாகும்; பலவழிகளிலும் மேன்மை ஏற்படும். அப்படி அறிவுள்ளவரோடு கூடாமல் மூட்ரோடு கூடுவார்க்கு எங்கானும் இழிவே உண்டாகும்; அவர்கள் பல துண்பங்களுக்கும் ஆளாவார்கள். இவற்றை அடியில் வரும் கதை விளக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு காரத்தில் இரண்டு வாவிபர்கள் நண்பர்களாயிருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் நாகப்பன்; மற்றொருவன் பெயர் தங்கச்சாமி. நாகப்பன், சிங்கையா என்ற ஒரு மிட்டாதாரிடம் வேலைக்குச் சேர்ந்தான். தங்கச்சாமி சிங்கையாவின் பங்காளியாகிய சுந்தரபாண்டியர் என்பவரிடம் வேலைக்கமர்ந்தான். சிங்கையா மூரட்டுச் சபாவழுடையவர்; உயர்ந்த அறிவில்லாதவர்; இடம்பக்காரர்; கெட்ட காரியங்களை மிகுதி யாகச் செய்பவர்; முன்பின் யோசியாமல் எந்தக் காரியத்தையும் மூர்க்க மாகச் செய்யக்கூடியவர்; தாசி வீடுகளுக்குச் செல்லும் பழக்கமுடையவர்; எந்த நேரத்திலும் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டிருப்பார். சுந்தர பாண்டியரோ சாந்தகுணமுடையவர்; அறிவிற் சிறந்தவர்; கல்வியில் தேர்ந்த வர்; தமிழ்ப் புலவர்களோடு எப்பொழுதும் கூடியிருப்பவர்; பெரியோர்களுடைய பழக்கமே அவருக்கதிக முண்டு. இவர் இத்தகைய நற்குணங்களையுடையவரா யிருந்தும் இவரிடத்தில் பொருள் குறைவா யிருக்கது; இவர் இடம்பெற்ற வாழ்க்கை யுடையவராயிருந்தார். சிங்கையாவிட யிருந்த மிட்டாவுக்குச் சரியான உரிமைக்காரர் இவரே. அப்படியிருந்தும் அவர் தம் மூடைய மூரட்டுச் செய்கையால் அந்த மிட்டாவைக் கைப்பற்றி ஆண்டு வந்தார். அதனால், அந்தச் சிங்கையாவிடத்தில் ஆடம்பரச் செய்கைகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆடம்பரத்தை விரும்பும் அயோக்ஷிய வாவிபர்களெல்லாம் அவரை எப்பொழுதும் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். நற்குணமுடையவர்களென்னோரும் சுந்தர பாண்டியரிடத்தில் சேர்ந்திருந்தார்கள். இந்நிலையில் சுந்தர பாண்டியர், மிட்டா தமக்குக் கிடைக்க வேண்டுமென்று சிங்கையாமீது வழக்குத் தொடுத்திருந்தார்.

இப்படி இவர்கள் விரோதக்கொண்டிருக்கும்போதுதான் மேற்கூறிய நாகப்பனும், தங்கச்சாமியும் இவர்களிடம் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். அப்படியிருக்கும்போது நாகப்பன், தன்னுடைய நண்பனுகிய தங்கச்சாமி சௌலாக்கில்லாத சுந்தர பாண்டியரிடத்தி விருப்பது கூடாதென்று

நினைத்து அவனிடத்தில், “நன்பனே! நீ பொருளில்லாத சுந்தர பாண்டிய ரிடத்தி விருப்பது தகாது; நானிருக்கும் சிங்கையாவிடம் வந்துவிடு” என்று சொன்னான். அதற்குத் தங்கச்சாமி, “நாகப்பா! சிங்கையா சிறிது செல்வுமடையவரா யிருக்கிறென்று நீ அவரை விரும்புகிறூய்; அவரோ மிகுந்த கெட்ட நடக்கைகளை யுடையவர்; அவற்றால் ஒரு சமயத்தில் அவர்க்குத் தீங்கு நேர்வதோடு அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் துண்ப முண்டாகும்; சுந்தர பாண்டியரோ பொருளில்லாதவரா யிருந்தாலும் மிகுந்த நற்குண முடையவர்; அதனால் பின்னெரு காலத்தில் அவருக்கு நன்மை யுண்டாகும்; அந்த நன்மையால் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உயர்வண்டாகும்; ஆதலால், நான் அவரை விட்டு வரமாட்டேன்; நீ சிங்கையாவை விட்டு நானிருக்கு மிடத்திற்கு வந்துவிடு; சுகப்படுவாய்” என்று சொன்னான். அவன் இடம்பொழுத்தையை விரும்பியவனுதவின், தங்கச்சாமி சுறியதைச் சட்டை பண்ணவில்லை.

இப்படி இவர்கள் வாழுந்துவருங் காலத்தில் ஒருங்கிருவு சிங்கையா சாரதாம்பாள் என்னும் ஒரு தாசி வீட்டிற்குப் போனார். நாகப்பனும் அவர் கூடச் சென்றிருந்தான். சிங்கையா தம் வழக்கம்போல் குண்டுத் தோட்டாவைக்கப்பட்டிருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டு போயிருந்தார். சிங்கையாவும், சாரதாம்பானும் உல்லாசமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நாகப்பன் சிங்கையாவுக் கெதிரில் நின்று விசிறியால் விசிறிக் கொண்டிருந்தான். அப்போது சாரதாம்பாள் சிங்கையாவிடமிருந்த துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, “இதனால் எப்படிச் சுடுகிறது?” என்று அவரைக் கேட்டாள். அவர் அந்தத் தாசியை மகிழ்விக்க வேண்டுமென்ற கருத்து ஒன்றையே கொண்டு வேறெதிலும் புத்தியைச் செலுத்தாமல் துப்பாக்கியை எடுத்துத் தோட்டாவைக்கும் பக்கத்தை மடக்கி அதிவிருந்த தோட்டாவை எடுத்து, “இதை இப்படித்தான் வைக்கவேண்டும்” என்று துப்பாக்கியின் பின்புறக் குழாயினுள் மீண்டும் வைத்துத் துப்பாக்கியை விமிர்த்திச் சரிப்படுத்திக் கொண்டு, “இப்படித்தான் சுட வேண்டும்” என்று நாகப்பன் மார்புக்கு நேரே நீட்டிச் சுட்டுவிட்டார். அவர் நுட்புத்தியில்லாதவரானபடியால் எதிரில் நாகப்பன் நின்றதைக் கவனிக்கவே யில்லை. வெடி கிளம்பியவுடன் நாகப்பன் மார்பில் குண்டு பாய்ந்தது. அவன் திடீ ரெந்து வீழ்ந்து மரண மடைந்தான். உடனே சிங்கையாவும், சாரதாம்பானும் கொலைக்குற்றத்திற் சிக்கிக் கொண்டார்கள். அன்று சுந்தர பாண்டியருக்கே மிட்டா உரியதென்று கோர்ட்டில் தீர்ப்பாகிவிட்டது. சுந்தர பாண்டியர் அப்பொழுதே தங்கச்சாமியைத் தம்முடைய மிட்டாவுக்கு மாணேஜராக நியமித்துவிட்டார். அதன்மேல் சுந்தர பாண்டியர் மகிழ்ச்சியகைந்து தங்கச்சாமியுடன் வண்டியில் ஏறி ஒரு தெருவின் வழியாக வீட்டிற்குவான்தார். அப்பொழுது நாகப்பன் பிரேதம் போலீஸ்காரரால் அவருக் கெதிரில் கொண்டுவரப்பட்டது. தங்கச்சாமி நாகப்பனுக்கு நேர்ந்த மரணத்தை யுணர்து, “இவன் சான்றே ரினத்தைச் சாராததால் இவ்விடருக் குள்ளான்” என்று சுந்தர பாண்டியரிடம் சொல்லி விசங்மடைந்தான். அவரும் நாகப்பன் விவசாயத்தில் பரிவ கொண்டார். பின் சிங்கையாவும், சாரதாம்பானும் தண்டிக்கப்பட்டார்கள். சுந்தர பாண்டியர், மிட்டாவை யடைந்து தங்கச் சாமியுடன் மனக்களிப்புற்று வாழுந்துகொண்டிருந்தார்.

(தொடரும்)

சேம்பூர். வி. ஆறுமுகத் தேவை.



மாதரும் குடும்பமும்.

(418-ம் பக்கத் தொடர்ச்சி.)

இநு புருஷன் அகேக மனைவிகளை மணங்து கொன்வதற்கு இந்து மதம் இடங்தருகின்றது. தசரதன் அறுபதினையிரம் மனைவியரை யுடையவனு யிருந்தான். மலையத்துவச பாண்டியனுக்குப் பதினையிரம் மனைவியர் இருந்த தாகத் திருவிளையாடற் பூராணம் கூறுகின்றது. மனைவியை இழக்கப் பெற ரேர் வேறு மனைவியைக் கொண்டனரெனினும் அது ஒருவாறு பொருத்த முடையதாகும். அங்ஙனமின்றி மனைவி யிருக்கும்போதே மேலும் மேலும் பல பெண்களை விவாகம் செய்து கொண்டனரெனக் கூறுவதுதான் தகாத செய்கையாகும். மதம் இடங் கொடுக்கின்றதே யெனின், மதம் இடங் கொடுக்கலாம்; மனச்சாட்சி இடங் கொடுக்கிறதா வென்று பார்க்க வேண் இம். நமது உன்னொள்யாக விளங்கும் மனசாட்சியே தெய்வத்தன்மை யுடையது. அதுவே பெரிய நிதிபதி, பெரிய வேதம், அதுவே மதம். ஆகையால் அதைக் கேட்டுப் பார்ப்போம். அது இடங் கொடுத்தால் ஒப்புக் கொள்ளுவோம். அறுபதினையிரம் மனைவியரைக் கொண்டிருந்த தசரதனு நடைய குமாரன் ராமன் ஏக பத்தினி விரதனுயிருந்தது என்ன ஆச்சரியம் ! பாருங்கன். அத்தனை மனைவிகளை அவர்கள் மணங்தது உண்மையாயிருக்கு மோ என்னும் 'ஒர் சங்கேதக்ஞதைக் கிளப்பி அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையாகவே யிருக்கலாம். எனவே இப்பொழுது நாம் பார்க்கக்கூடிய நிலைமையில் இத்தகைய செயல் கள் எத்தனையோ நடைபெறுகின்றனவே. ஆகையால் இது சரியா ? என்பதே நாம் அறிய வேண்டிய விஷயமாகும்.

முன் சொன்னபடி சாஸ்திரம் இடங்தருகிறது, மதம் இடங்தருகிறது என்று சொல்வதை நாம் அங்கீகரியோம். நமக்குச் சாஸ்திரம் தெரியாது ; மதம் தெரியாது. மனச்சாட்சியைக் கேட்டுப்பாருங்கன். அது “தவறு” என்று சொல்லுகிறது. ஒரு மனைவி யிருக்கையில் வேறொரு பெண்ணை விவாகம் செய்து கொள்ளுவானேன். இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன :—

அவன் சமுசாரத்திற்குத் தகுதியற்றவளா யிருக்கின்றனஎன்ப தொன்று. வியாதி யுடையவளா யிருக்கின்றனஎன்ப தொன்று. அவளிடமாகப் புத்திர சந்தான முன்டாகவில்லை யென்பது மற்றொன்று. இப்படிப் பல காரணங்கள் காட்டலாம். இதைக் குறித்து நம்மனசாட்சியானது நம்மை ஒரு கேள்வி கேட்கின்றது. அதற்கு யாது விடையளிப்பதோ பார்ப்போம்.

அகன் கேள்வி இது :—ஓ ! மனிதனே ! உன் மனைவி குடித்தனத்திற் குத் தக்கவா யில்லையென்று வேறொருத்தியை விவாகம் செய்துகொள்ள நினைக்கிறும். அவனுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா ? அப்படி யிருந்தால் நீ வேறு விவாகம் செய்துகொன். பேய்பிடித் தாடுகிறானா ? அப்படியானால் நீ என் மருந்து மந்திரங்களைக் கொண்டு குணப்படுத்த வாகாது. இனித் தேற்க் கூடாதபடி வியாதி வாய்ப்பட்ட டிருக்கிறானா ? இச் சமயத்தில் கணவன் இத்தகைய நிலைமைகளிலிருந்தால் புருஷன் செய்கிறபடி மனைவி செய்யலாமா? அது அக்கணவனுக்குச் சம்மதப்படுமோ? அவனுக்குச் சம்மதமில்லாத வொன்று அவனுக்கு மாத்திரம் சம்மதமா யிருக்குமென்று நினைக்கிறாயா? அப்படி யில்லாவிட்டால் குடும்பம் கெட்டுப்போகுமோ என் கிண்றனையோ? அப் பெண்ணுக்கு மாத்திரம் குடும்பமில்லையோ? பின்னைக் களில்லையென்று வேறு பெண்ணை மணப்ப தவசியம் என்றால், அப்பெண்ணுக்கும் பின்னை பிறவாவிட்டால் என் செய்வது. மற்றொருத்தியை மணப்பது. அவனுக்கும் அப்படியே யானால்? இப்படியுமாகுமோ? என் ஆகாது? தசரத னுக்கு அறுபதினையிரம் மனைவிய ரிருந்தனரே-பின்னை பிறந்ததா? மலையத் துவசன் பதினூரிம் பேரை மணங்கும் ஒருத்திக்கேணும் ஒரு பின்னையேனும் பிறந்ததா? இல்லையே! தவிர புருஷனே என் மலடாக இருக்கக்கூடாது.

வேறு பெண்களை மணப்பதால் மூன்னிருந்த மனைவியின் மனம் எப்படி யிருக்கும் என்று சர்று சின்தித்துப்பார். நீ அவன் ஸ்தானத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு பார். நீ ஒரு ஸ்திரீ. ஒரு புருஷனை மணங்கு கொண்டாய். நீ வியாதிவாய்ப்பட்டோ அல்லது மக்களைப் பெறுதவளாகவோ அல்லது அழகற்றவாகவோ இருக்கிறும். அப்பொழுது உன் புருஷன்— எவ்வை நம்பித் தாய் தங்கை சகோதரர் சகோதரிகளை யெல்லாம் கைவிட்டு வங்கையோ அந்தப் புருஷன்-விவாக காலத்தில் அக்கினி சாக்கியாகவும் மற்றும் பல தேவர்கள் சாக்கியாகவும் கைப்பிடித்த கணவன்-இனி எனக் கென்ன குறை? என் நாயகன் என்னை என்றாக வைத்திருப்பான். எனக்கு யாதொரு தன்பும் வராமல் காப்பான். என்னைக் கைவிடமாட்டான் என்று எவ்வை நம்பியிருக்கையோ அந்தக் கணவன்-உன்னைக் கைசோரவிட்டு வேறொருத்தியை மணக்கப் போகிறுன் என்றநிந்தால் உன் மனம் எப்படி யிருக்கும்! எப்படிக் கலங்கும்! எவ்வாறு துடிக்கும்! வேகாதா, கொதிக் காதா, ஓ! புருஷனே! நன்றாக யோசித்துப்பார். ஒவ்வொரு காரியத்தை யும் இப்படிப் பார்த்துச் செய்வதுதான் சரியாகும். இதுதான் மனச் சாட்சி யோடு ஒப்பச் செய்வதாகும்.

அவ்வாறு பார்க்கிற காலத்தில் ‘அது தவறு’ என்பது உனக்கு நன்கு விளங்குமோ. இது கிடக்கட்டும். ஆண்பாலர் செய்யும் வேறொரு அக்கிரம மான-அங்கியாயம் நிறைந்த காரியத்தைக் குறித்துக் கவனிப்போம்.

(தொடரும்.)

பு. ஶீ. நீலவாலன், தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.

சுருளி என்னும் சுரபிமாமலையின் மகத்துவம்.

ஆலயவழிபாடு மிகுந்த அன்பர்களே !

சுருளி மகத்துவம் சொல்ல யாரால் முடியும் ? ஆனாலும் யானறிந்தமட்டில் அதன் விசேஷங்களில் சிலவற்றை வெளியிடுகின்றேன் :

மதுரை ஜில்லாவின் தென்பாகத்தில் சுருளி என வழக்கும் இச் சுரபி மலை இருக்கின்றது. இம்மலையில் அனேக ஆலயங்களிருக்கின்றன. ஓர்பாகத் தில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியர் ஆலயமொன்றைமாந்திருக்கின்றது; அவ்வாலயத் தின்மேவிருந்து மகா அற்புதமான தீர்த்தமொன்று வீழ்கிறது; அதன்மகத்துவம் அனவிடற்கரிது. அத்தீர்த்தத்தில் விழும் செடி, கொடி, மரம், இலை, சுருகு, காய், கனி, கிழங்கு முதலிய கலை பதார்த்தங்களும் கல் ஹருவாய்வுகின்றன. இதையறிந்த மாணிடர்கள் விசேஷ தினங்களிற் சென்று அத்தீர்த்தமாடி வருகிறார்கள். இன்னும் அத்தீர்த்தம் அனேக வியாதிகளைத் தீர்ப்பதேர்டு கோரிய பலன்களையும் கொடுக்கின்றது. கான விற்குள் சுமார் மூன்றைமல் தூரத்திற்கப்பால் பெரும்பாறை ஒன்றுண்டு. அப்பாறையில் மாணிடர் காலடிபோன்ற அடிகளும், கோக்களின் அடிகளும் பதின்திருக்கின்றன. அவைகளிலிருந்து தீர்த்தம் உற்பத்தியாகி வருகின்றது. இதற்குப் பில் சரித்திரங்கள் பெரியோர்க் குரைக்கின்றார்கள்.

ஷை சுப்பிரமணியர் ஆலயத்திற்குள் மேலே பசுவின் தனக் காம்புகளைப் போன்ற அனேகம் காம்புகளுண்டு. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான தீர்த்தங்கள் சுவாமிகளின் மேல் சதா வீழ்கின்றன. இக்கலையில் இவ்வத்திசையத்தைப்பார்க்க அதிக ஆச்சரியமாயிருக்கிறது. ஷை ஆலயத்தின் கீழ் கைலாய குகை ஒன்றிருக்கிறது. அக்குகையின் துவாரம் அதிகம் சிறியது. அதனுள் செல்பவர்கள் யாதொரு குற்றமில்லாமல் பக்கியுடன் செல்லவேண்டும். உள்ளே விஸ்திரணமான இடமிருக்கின்றது. குகை அதிகதாரம் செல்கின்றது. அதற்கப்பால் என்ன ஆசின்றதோ அதை நான் அறிகிலேன்.

இம்மலையில் தலைச்சுருளி என ஒன்றிருக்கிறது. அங்குச்செல்ல அனேகம் படிகளுண்டு. அப்படிகளில் ஒவ்வொன்றும் ஆரேழு பனை உயரமாயும் அதிக வழுவழுப்பாயும் இருக்கின்றன. அதன்மே லேறவேண்டுமானால், ஓர் சிறிய கொடியொன்று மேவிருந்து கீழ்நோக்கிச் செல்கின்றது. அங்குச்செல்பவர் உடல், பொருள், ஆவி மூன்றையும் சுப்பிரமணியருக்கு அர்ப்பணமாக்கிவிட்டு அதன்பின் அக்கொடியைப் பிடித்துத் தொத்திக் கஷ்டப்பட்டுச் சுவாமி கடாட்சத்தால் மேலேறவேண்டும். முதல்படியில் சென்று பார்த்தால் ஏராளமான தென்களும், அற்புதமான தீர்த்தங்களும், தபயோகிகளிருக்கும் குகை களும், இன்னும் மாவிடற்கரிய அற்புதங்களுமைன்று. அதையடுத்த இரண்டாவதுபடியில் கஷ்டப்பட்டுச் சென்று பார்த்தால் அங்கு ஓர் தபயோகி பிரமங்கிடையிலிருக்க அவரைச் சுற்றிலும் பாறை வளர்ந்து அவருக்குமேல் சுமார் ஆறடி உயரமிருக்கின்றது. அவர், அங்கமாந்து எவ்வளவு கற்பகால மாகின்றதோ அறிகிலேன். அதற்குத்தபடியில் ஏராளமான விபூதியும், எத் தனைபேர் சென்றாலும் அத்தனை கால்படி அரிசியும் உண்டு; அதற்குத்தபடியில் சிங்கம், யானை, புலி, கரடி, கதம்பை வண்டுக்கூட்டங்களேராளமாயுண்டு. அதை யடுத்தபடியில் பவளம், இரத்தினம், கோமேதகங்களும் ஏராளமாயுண்டு. அதற்குமேல் செல்வது பெருங்கஷ்டம். சென்றால் திரும்ப முடியாது. அதற்குமேல் பேரானந்தமயமான சசன் சன்னிதி இருக்கின்றதாம். இம்மலையில் ஓர்பாகத்தில் மஸ்தான்சாகிபு சமாதி ஒன்றிருக்கின்றதாம்.

கிறது. அவர் அம்மலையடிவாரத்தில் ஸின்று கம் சமாதிக்கேற்ற குகை ஒன்றிருக்கிறதா என யோசித்து அங்குகைக்குச் செல்லப் பாதையில்லாமல் கஷ்டப்பட்டும் காலத்தில், யானை, புலி, கரடி, இன்னும் காட்டுமிருகங்களைல்லாம் பிடுங்கி மிதித்து வழி காட்டிக்கொண்டு போனதாக அறிந்த பெரியோருரைக்கின்றனர். இன்னும் அனேக தபயோகிகள் அவரவர்களுக்கேற்ற குகைகளில் தயம் செய்துகொண்டிருக்கிறார்கள். தபம் செய்பவர்களுக்கேற்ற அனேக குகைகளுமூண்டு. மஸ்தான் குகைக்குச் செல்லும் பாதையோரம் பக்கத்தில் சன்யாசி யடங்கிய குகை ஒன்றுண்டு. அக்குகையில் ஒருபக்கம் கைதுழையக்கூடிய துவாரம் ஒன்றிருக்கிறது. அதில் கைவைத்து எடுத்தால் ஒருதாம்பூச்சுக்கூடிய வீட்டு யிருக்கின்றது. அதற்குமேல் கிடையாது. இன்னெருவர் கைவைத்தால் அவருக்கும் அவ்வளவே இருக்கின்றது. அப்படி எத்தனைபேர் போனாலும் விழுதி அப்போது பூச்ததானிருக்கும்; அதற்குமேல் கிடையாது.

அமாவாசை, கார்த்திகை, இன்னும் மற்ற விசேஷத்தினங்களில் இம்மலையில் உந்சவம் நடக்கிறது. ஆனால் சித்திரைமாதப்பிற்பில் அதிக விசேஷமா யிருக்கும். எல்லாரும் சென்று தீர்த்தமாடவான்தால் சகல பிணியும் நீங்குவதன்றி பக்கிய மூண்டாகின்றது. இப்புண்ணீப பூமிக்குச் செல்லும் பாமராக களுக்கும்கூட ஓர்வித நல்லறிவு உண்டாகிறது. இம்மலையிலுள்ள துஷ்டஜாங்குக்களும் அங்குச் செல்பவர்களையாடுதாரு தீங்கும் செய்வதில்லை. அங்குச் செல்வோருக்கு அண்ணக்குறைவு கிடையாது. அம்மலையில் அனவிலடங்காவிதம் விதமான மூலிகைகளுண்டு. வைத்தியர்கள் அநேகர் மூலிகை சேசிரிப்பதற்கு அங்குச் செல்கிறார்கள்; அங்கிருக்கும் மூலிகை நன்றாய்ப்பவிகின்றது.

இம்மலையின் சுமார் இருபதுமைல் தூரத்திற்கு வடக்கில் வீரபாண் டியையடுத்த வயல்பட்டியின் பக்கவில் நாகர்மலையென ஓர் மலையுண்டு. இது நல்லபாம்பின் அமசம். இதில் ஓர்பக்கத்தில் விஸ்தீரணமான பாறை ஒன்றைமங்கிருக்கிறது. அதைச்சுற்றிலும் மனேக ஆலயங்களுண்டு. பாறையின் குகையில் சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றனர். அவருக்கு மேல் பாறையில் அனேகம் சுளைகளுண்டு. அவைகளுக்கு நாமங்களுண்டு. அவை வீசும் படி, உழுக்கு, ஆழாக்கு, உரி, படி. இவற்றின் உருவங்களாய் அமைந்திருக்கின்றன. இன்னும் சிவன் சுளை என்றும், சத்தி சுளை என்றும் இரண்டு சுளைகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் சத்தி சுளையிலிருப்பது பாலாகவே இருக்கிறது; இதை யுபயோகித்தால் அனேக வியாதிகள் தீருகின்றன. இன்னும் இம்மலையில் பெரிய கார்த்திகையில் உந்சவம் நடைபெற்று விவங்குகிறது. இன்னும் இம்மலையிலுள்ள அறுதங்களையும், சுருளியிலுள்ள அதிசயங்களையும் விடாது கூறுவதெனில் ஆனந்தபோதினில் இடம் தராதென இம்மட்டில் விடுத்தனன்.

ரே. இராமசாமி, வயல்பட்டி.

துறிப்பு:-இதில் கூறப்பட்டிருப்பவைகளில் சில, மனிதர்களுக்கு நம்பிக்கையற்றனவாயு மிருத்தல் கூடும். இவற்றை யெழுதிய நண்பர், சிலவற்றை சேரில் பார்த்திருக்கக்கூடும், சிலவற்றைப் பிறரால் கேள்விப்பட்டிருத்தல் கூடும். ஆதலின், இவற்றின் உண்மைகளை சேரில் பார்த்தவர்கள் எழுதினால் மறுமுறையும் வெளியிடுவோம்.



இஞ்சி உற்பத்தி.

(372-ம் பக்கத் தொடர்ச்சி.)

மேற் கூறிய இஞ்சிகளுள் பச்சை யிஞ்சி ஒருவகை. இது பளபனப் பாயும், ரசமுள்ளதாயும், மூளையிலேயே காராமுள்ளதாயுமிருக்கும். இவ்வகை இஞ்சிகளைப் பொறுக்கிக் கழுவுவதைத் தவிர இவற்றிற்கு வேது எவ்வித சிரமமான உழைப்பும் தேவையில்லை. இவ்விஞ்சியின், வருடாங்தப் பயிரின் மூளைகள் வசங்தரூதுவில் எடுக்கப்பட்டுக் காயவைக்கப்படுகின்றன. இவ்விஞ்சிகளில் 'ஸிசோமல்' (Sichosma) என்ற இஞ்சிதான் சக்கு என்று கூறப்படும் உயர்ந்த இஞ்சி. மருங்து முதலான உபயோகங்களுக்குப் பயன்படுகிற நேர்த்தியான சக்கு மேற்கூறிய இளம்மூளை இஞ்சிகளைக் கொண்டு கீழ்க்கண்ட முறைப்படி செய்யப்படும்.

சொஞ்சம் சருக்கரையும் 'கார்பொனேட் ஆப் பொடாஷ்' என்னும் அங்கார கந்தக உப்புநிரும் கலங்த பாகில் இவ்வுலர்ந்த இஞ்சிகளை மூன்று அல்லது நான்கு வாரம் வரையில் வைத்துவக்க வேண்டும். சுக்கு செய்யும் அங்கார கந்தக உப்புநிரைக்கலப்பதால் சக்குக்குப் பசுமை விதம். அங்கார கந்தக உப்புநிரைக்கலப்பதால் சக்குக்குப் பசுமை விதம். பாகுக்குக் கெடாததன்மையும் மேற்படும். சக்கும் இவ்விரசாயனப் பொருளின் சக்தியால் பதப்படும். இதன் பின்னர் 'இஞ்சிமுறப்பா' முதலான சுவைப் பண்டங்களைத் தக்கவாறு இனிப்புச் சோத்துச் செய்வதுண்டு. "இந்டல்டிரி"

இந்திய காப்பி உற்பத்தி.

காப்பியைப்பற்றி வரைய எவ்வித முன்னுரையும் வேண்டுவதின்று. அதனை அன்பர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டிய அவசியமுயில்லை. 'காப்பி' யென்பதை அறியாத குழந்தையும் நம்நாட்டிலிக் முன்னுரை. காலத்திலிலர். 'தண்ணீரில்லாது இருப்பினும் இயையும் காப்பியின்றிக் கண்சேரமும் உயிர் தரியோம்' என்பதற்கிலக்காயிருப்பார் எத்தனையோ பேர். காப்பி, அதன் அடுத்த சகோதரனம், கடைக்குடிடிப் பயலான-கோக்கோ ஆகிய இம்மூவரில் ஒருவருடைய நட்பு அவசியமாகக் கருதப்படுகலே நிகழ்கால நிலை. குடிகளில், இம்முன்றும் போதையற்றவை. கடந்த இருநூற்றைம்பது ஆண்டுகளாகக் காப்பி யென்ற முத்தண்ணூறு உலகில் வெற்றி கொண்டு விளங்குகின்றன. 'ஏ' எவ்வாறு வட, கீழ் இங்கியர்களால் போற்றப்படுகின்றதோ, அதுபோலவே காப்பி தென்னிந்தியாவின் தெய்வமாயிருக்கின்றது. 'காப்பி கடவுளை' மூப்பொழுதும் தீண்டாத மக்கள் மமது தென் நாட்டிற் பெரும்பாலு மிலர். நிற்க, இத் தொழில் பெரிய இயங்கிரங்களினுடையின்றி, சொற்ப முதலாளிகளும் கொள்ளத்தகும் ஒரு குடிசைக் கைத்தொழிலே. காப்பியின் கால ஆராய்ச்சியைக் கவனிப்பின், அது பதினாறும் நூற்றெட்டும் 'பர்சியர்' நாட்டில் முதல் முதலாகத் உலகத்தாரைப் பீடிக்கத் தோன்றிய தென்பதும், பின் தனது பாலியத்தை 1830-ம் ஆண்டிற்குனே யடைந்து அதுமுதல் ஆக்ராமித்து வரு

இன்ற தெண்பதும் அறியப்படும். இப்பொழுது உலகின் ஏனைய பாகங்களை விட இந்தியாவிற்குன் காப்பிக் கைத்தொழில் அதிகமாக நடைபெற்று வருகின்றது. ஆனால், இந்தியாவின் தெண்பாகமான சென்னை மாகாணம், மைசூர், கூர்ஜ்ரம், திருவனந்தபுரம், கொச்சி முதலான பிரதேசங்களில் அதன் உற்பத்தியதிகம் நடைபெற வில்லை.

காப்பி தாவர சாஸ்திரப்படி எண்பது வகைப்படும். ஆனால் 'காபியா அபிகா' (Coffea Arabica) என்ற ஒருவகை மட்டுமே இந்தியாவிற் பயிர் செய்யப்படுகின்றது.

விவசாய சம்பந்தமான கைத்தொழிலுக்கு எப்பொழுதும் மூலதனம் சிறிது அதிகமாகவே யிருப்பின்மட்டும் அதில் நல்ல லாப மடையக்கூடும்.

இக்காப்பி யுற்பத்தி செய்யும் முறையில் நாம் அமரிக்கர்க்காதுபடி. ஓயீப்போல முயலுவத் கலம். காப்பி 60 முதல் 90°F வரை

சீதோஷ்ன நிலையுள்ள இடங்களில் உற்பத்தியாகும் ஒரு வித அடர்ந்த புராதன செடி. வியாபார நிமித்தம் காப்பிச் செடியைப் பயிர் செய்வதில் கவனிக்கத்தக்க பல முக்கிய விஷயங்களுண்டு. அதிக சூளிர்ச்சி யான பிரதேசமும், எப்பொழுதும் வறட்சிக்காற்று வீசுமிடங்களும் காப்பிச் செடியைப் பயிர் செய்தற்கேற்ற இடங்கள்ல. ஆதலின், இவையிரண்டும் நீங்கிய இயற்கையான மிதநிலையுள்ள இடத்தையே இதற்குத் தேர்தல் வேண்டும். அச்செடிகள் நன்கு வளர்வதற்குச் சிறுநீர் கழிக்காவலாய்கள் அமைக்கிறதெல்ல வேண்டும். மேற்பார்வையாக (கடலையை யொத்து) அமையும் பூமியே அப் பயிருக்கு மிகவும் ஏற்றது. பலத்த வெள்ளத்தால் பயிர் சேதப்படாமலிருக்கக் கூடிய மலைச்சால்களிலும், மலையிடவாரங்களிலுமே காப்பிச் செடி மிகக் கன்றுகப் பயிராகும். சமூக்கிர தீர்த்திற்கு ஒருமைமல் முதல் இருபது மைல் தூரத்திற்குச் காப்பிச் செடி நன்றாகப் பயிராகுமானாலும், ஜெயபூர் (வைசாகம்) அனந்தப்பூர் முதலிய இடங்களில் பரீகூர் த்தமாகப் பயிர் செய்யப்படுகின்ற காப்பித் தோட்டங்கள் கடலுக்கு 800 அடி உயரத்தில், 300 முதல் 500 மைல் வரையில் சமுத்திரக்கரைக் கப்பாலுள்ளனவாயினும், அவற்றி னின்றும் திருப்திகரமான பலன் கிடைக்கின்றது. எங்கு நீர் இயற்கையாகக் களிந்து ஒடும் கால்வாய்கள் காப்பித் தோட்டங்களில் அமையவில்லையோ அவ்விடங்களில், அவற்றைச் செயற்கையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

இனி, அச்செடிகளைச் சிறு நாற்றுகளாக வாங்கலாம், அவ்வது விதைகளை வாங்கி நாற்று உண்டாக்கலாம். காப்பி நாற்றுகளை விளைவிக்கச் சற்று சரி

வான இடங்களே பாத்திகளாக உபயோகப்படுத்தத்

காப்பிச் செடி தகுந்தவை. பூமியை ஒரு அடி ஆழம் வெட்டி, மாவ்போல நாற்று. மண்ணைத் தாவிவிட்டு, களை, வேர், கற்கள் முதலியவை யிருப்பி னவுற்றை யகற்றிச் சுத்தனு செய்ய வேண்டும்.

பின், சூரியவெப்பம் அதிகம் பட்டு மூளைகளைக் கரித்துவிடாவண்ணம் காக்க வும், பயிரின் வளர்ச்சிக்குச் சூரியக் கிரணக்கள் சிறிது படுமாறு செய்யவும் அனுசூலமாக, ஓர் பொய்ப் பந்தளிட்டு, பூமியில் ஒரங்குல ஆழத்தில் மூன்றங்குல இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். இவ்விதைகள் மூளையெடுக்க நால்லலது ஆறு வாரங்களாகும். அதுவரை பாத்திகள் சரமாகவே யிருத்த வல்கியம். இளம் பயிர்கள் (நாற்றுகள்) ஒன்பதுமாதப் பருவத்தை யடைந்த பின் தோட்டங்களில் நடுவதற்கேற்ற நிலையை யடைகின்றன. அவ்வமயம் அவை ஒன்பதல்லது பகுதங்களும் உயரமுள்ளவைகளா யிருக்கும். அவற்றை நடும்போது, சிலவுள்துதிற்குத் தக்கவாறு, சாதாரண சக்தியுள்ள பூமியில்

7 அடி இடம் வீட்டும், முதற்றமான மண்ணுள்ள விடங்களில் எட்டடி இடை விடங்களிடம் அவை நடப்பட வேண்டும். அவற்றை நடுங்கால் சுமார் ஒரு முழு சதுரம் ஆழமாகப் பூழியைத் தோண்டி, அக்குறியி· னடிப்பாகத்தை நன்கு கூறிவிட்டு, அதன்பிறகு சாதாரணமான தரையின் மேற்பாகத்தில் உள்ள மண்ணைத் துவிவிட வேண்டும்.

(தொடரும்)

S. V. வரதாஜெயங்கார், உறைழர், திருச்சி.

ஆகாய விமானம்.

இ காய விமானங்கள் ஏற்படாததற்குமுன் ஜூரோப்பியர்கள், யுத்தத்தில் பலாண்களை உபயோகித்தனர். உலகில், ஆகாயத்தில் செல்வதற்கு முதன்முதல் சினூ தேசத்தார்தாம் பலான் செய்தனர். பின்னர், ஜூரோப்பியர்களும் அதைச் செய்யத் தலைப்பட்டனர். அவர்களுள் மருந்து வியாபாரியாகிய காவண்டல் என்னும் ஆங்கிலேயர் அய்டிரோஜன் என்னும் ஆவி, பிராண்வாயுவைவிட இலோசான தென்றும், அது, ஒன்றை மேலே கொண்டு போவதற்கு அனுகூலமாயிருக்கு மென்றும் 1766-ம் ஆண்டில் அதைக்கண்டு பிடித்துக் காட்டினர். அதைக்கொண்டு சிலரால் பலாண்கள் செய்து உபயோகிக்கப்பட்டன. அதற்கு இருபது வருடங்களுக்குப்பின், பிரெஞ்சு தேசத்தில் ஒரு காகித வியாபாரியின் இரண்டு புத்திரர்கள் கடுதாசியினால் ஒரு பெரிய பை செய்து அதில் வெப்பமான பிராண்வாயுவை நிரப்பி அதை ஆகாயத்தில் விடுத்து அதன் போக்கைக் கவனித்தனர். அது ஆகாயத்தில் கொஞ்சந்தாரம் சென்று கீழே இறங்கியது. பின் 1783-ம் வருடத்தில் இச் சுகோதாரர்கள், முரட்டுத் துணியினால் ஒரு பெரிய பை செய்து அதில் பிராண் வாயுவை சிரப்பி, அந்தப் பையின் அடிப்பாகத்தில் ஒரு பெரிய கூடையைக் கட்டி அதில் ஒரு ஆட்டையும், சேவலையும், வாத்தையும் வைத்து, அந்தப் பையை ஆகாயத்தில் விடுத்தனர். அது ஆகாயத்தில் எட்டு நிமிஷம் வரையில் சென்று கீழே இறங்கியது. அதன்மேல் சில வாரங்கள் கழித்து ரோஷ்டர் என்னும் பிரெஞ்சுக்காரர் நூறு அடி உயரம் வரையில் ஒரு பலானில் சென்று கீழே இறங்கினார். மறுமுறை அவர், இன்னொருவருடன் 500 அடி உயரம் வரையில் ஒரு பலானில் சென்றார். அந்தப் பலான் ஆகாயத்தில் இருபது நிமிஷங்கள் வரையில் சென்று கீழே இறங்கியது. பினாரஸ் என்னும் ஊரில் 1794-ம் வருடத்தில் நடந்த யுத்தத்தில் முதன்முதலாக பலான் உபயோகிக்கப்பட்டது. அக்காலத்திற்குப்பத்து வருடங்களுக்குமுன் இங்கிலாந்து தேசத்தில் ஆக்ஸ்போர்ட் என்னும் நகரில் ஹன்டி என்பவர் பலானில் சென்றார். 1811-ம் ஆண்டில் நெபோவிய னுடைய இளைய புத்திரன் பிறந்த செய்தி அச்சடிக்கப்பட்டிருந்த துண்டுப் பத்திரிகங்களை பிளான்சார்ட் என்னும் மாது பலானிலிருந்து கீழே எறிந்தார். 1861-ம் ஆண்டில் அமெரிக்கா ஐங்கள், தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டபோதும் ஒரு பலான் உபயோகிக்கப்பட்டது. அந்தப் பலானின் போக்கைக் கவனித்துவர்களில் ஒருவராகிய செப்பிலின் என்னும் ஜெர்மானியர் அவ்விஷயத்தில் அதிக ஊக்கம் செலுத்தலானார். அவர், தம் நாட்டுக் குச் சென்றபோது, யுத்தத்தில் உபயோகிப்பதற்குப் பலான்களைச் செய்யும் படி இராணுவ அதிகாரிகளை வற்புறுத்தினார். அவர், அதிக காற்று வீசிய போதிலும் ஒரு மனிதன், தன் இடைப்படி எந்தத் திக்கிலாகிலும் சொலுத்தும்படி ஒரு ஆகாய விமானம் செய்ய என்னைக்கொண்டு அதிக செலவில்

ஒரு விமானம் செய்தார். அவ்விமானம் அழிக்குவிட்டது. அதன்மேல் அவர் இன்னொரு விமானம் செய்தார். இவ்வாறு ஒன்றின்பின் ஒன்றுக்கப் பல விமானங்கள் செய்துவாங்தார். அப்படிச் செய்துவாங்ததால் அவர் கடனாளி யாகிவிட்டார்; அவரை ஜனங்கள் பித்தரென்று சொல்லத் தலைப்பட்டனர். பின்னர் அவர், கடைசியாகச் செய்த விமானத்தில் 270 மைல் தூரம் சென்றார். அதைக்கண்ட ஜூர்மன் அரசாங்கத்தார், இத்தகைய விமானம் யுத்தத் தில் அதிக உபயோகமானதா யிருக்குமென்று நினைத்து, இன்னும் மேலான விமானம் செய்வதற்குரிய வழிகளைக் கண்டறியும்படி அவருக்கு ஏராளமான பணம் அளித்தனர். அவர் ஒரு விமானம் செய்கையில் அறுக்கு மேலும் பற்பல சிறந்த யுத்திகள் தோன்றும்; அவற்றைக் கொண்டு அவர் பின்னாற் செய்யும் விமானங்களை ஒன்றைக்காட்டிலும் ஒன்று சிறந்ததாகக் செய்து வந்தார். 1914-ம் குருவும் முதல் 1918-ம் குருவும் வரை நடந்த யுத்தத் திற்கு முன்பு 13 விமானங்கள் சேதமாயின. ஆயினும் ஜூர்மனி அரசாங்கத்தார் விமானம் செய்வாருக்குப் பணம் கொடுத்துக்கொண்டே வந்தனர். அப்பணத்தைக் கொண்டு அவர் மேன்மேலும் மேலான விமானங்களைச் செய்தார். அவர், பின்திச்செய்த விமானங்கள் கோழிமுட்டை வடிவும், 75 அடி சுற்றளவும், 800 அடி நீளமும் வாய்ந்தனவா யிருந்தன; அவைகளில் ஒவ்வொன்றும் சுமார் 20 பேர்கள் ஏறிச் சொல்லக்கூடியதா யிருந்தது. இந்த விமானங்களின் அமைப்பு பகைவர்களுக்குத் தெரியாதபடி அதை, ஜூர்மனி அரசாங்கத்தார் இரகசியமாகவே வைத்திருந்தனர். யுத்தத்தின் போது ஒரு சமயத்தில் ஜூர்மனி ஆகாயப் போர்வீரர்கள் தங்களுடைய பகைவர் ஊரின்மீது சென்று அங்கு வெடிகுண்டுகள் எறிந்துவிட்டுத் தங்கள் நாட்டுக்குத் திரும்பச் செல்கையில், விமானத்திற்குப் பழுது ஏற்பட அவர்கள் பிரான்ஸ் தேசத்தில் இறங்கும்படி சந்தர்ப்பம் நேர்த்துவிட்டது. அப்போது அவர்கள், விமானத்தின் அமைப்பை பிரான்சுக்காரர்கள் தெரிந்து கொள்ளாதபடி அதை அழிக்க முயன்றார்கள். அப்படி அழிப்பதற்குமுன் பிரெஞ்சுக்காரர்கள் அதைக் கைப்பற்றி அதன் அமைப்பை அறிந்து கொண்டனர். அக்காலத்தில் இச்சப்லின் அதிக உயரத்தில் சென்றபடியால், அது விருந்து ஜூர்மானியப் போர்வீரர்கள் பகைவர்களின் ஊர்களிலே வெடிகுண்டுகள் எறிந்தபோது அப்பகைவர்களால் அவ்விமானத்தைத் தகர்க்க இயலவில்லை. அந்த யுத்தத்திற்குப் பிறகு விமானத்தின் இரகசியங்களைத் தெரிந்துகொண்டு சுகல தேசத்தார்களும் தத்தம் யுத்திக்குத் தோன்றியபடி விமானம் செய்யத் தலைப்பட்டனர். பல ஜனங்கள் சௌகரியமாகச் செல்லும்படி தற்காலத்தில் அதுக் கேர்த்தியங்கள் விமானங்கள் செய்யப்படுகின்றன. ஐரோப்பா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லக்கூடிய பெருத்த விமானங்களை இங்கிலீஷ் காரர்களும் ஜூர்மானியர்களும் அதிக துரிதமாக இப்போது செய்து வருகிறார்கள். இங்கிலீஷ்காரர் செய்து முடிப்பதற்குமுன் ஜூர்மானியர்கள், தங்களுடைய விமானத்தைச் செய்து முடித்து அதை அமெரிக்காவுக்குச் சொல்லத் தீவிரமாக வேலை செய்கிறார்கள்.

அறிவிப்பு.

18-வது ஆண்டிச் சந்தாத் தொடகை அனுப்பும்போது விபவஸுத்துப் பஞ்சாங்கத்துக்காக இரண்டாண் சேர்த்தனுப்பிய நேயர்களுக்கெல்லாம் 27-3-28ல் நமது பஞ்சாங்கம் அனுப்பியாய்விட்டது. நாம் சென்ற பங்குனியை சஞ்சிகை 894-ம் பக்கத்தில் தெரிவித்தபடி ஜீவிய சந்தாதாரர்களுக்கும் இவசமாக ஷீ பஞ்சாங்கம் ஷீ தேதியில் அனுப்பட்டிருக்கிறது. ப-5.

புராதன சங்கீதம்.

(Registered)

(உறைழூர். பூதி. வெ. வரதராஜம்யங்கார் எழுதியது.)

1. சங்கீத விசேஷம்.

சங்கீதம் என்ற பதத்திற்கு இன்பமென்பது பொருள்; இது வடமொழிச்

சௌல்; இசை என்பதே சங்கீதமென்னும் பொருளோத்தரும் தென் மொழிச் சௌல்லாம். மனிதனுக்கு அவனுடைய செவியின் வாயிலாகத் தெவிட்டாத—தன்னை யறியாத ஓர் ஆண்டத்தையும், பரவசத்தையும், இன் பங்கதையும் தரவுல்லது சங்கீதம். ‘சங்கீத விக்ஞானம் சதுரவர்க்கபவப்பிரதம்’ என்பதால் இச்சங்கீதத்திற்குத் தர்மார்த்த காமமோக்மென்ற உன்கு வித புருஷார்த்தங்களின் பலனையும் தரத்தக்க ல்லமையுண்டென்பதும் பெறப்படும். விஷயானுபவ மறியாத, தெய்வத்திற் கொப்பான சிறு குழங்கையும் காண்டத்தைக்கேட்ட அனவிலே துயில் கெள்வதாலும், வனத்தில் சஞ்சரிச்கும் பசுபோன்ற மிருகங்களுங்கூட சங்கீதத்தைக் கேட்ட அனவிலே அசைவற்று நின்று மேம்ப்மந்து பரவசமாவதாலும் சங்கீதமானது பாமர னுக்கும் ஒருவித ஆண்டத்தை ஷ்டுகின்றைத்து பது நன்குவினாக்கும். கலை களுக்கெல்லாம் உற்பத்திஸ்தானமானின்ற பிரம்பத்தினியான சரஸ்வதி தேவி வீணைவார்த்தயத்தை யுடையவளாதலாலும், திருங்கொண்ட பத்து அவதாரங்களில் முக்கியமான கிருஷ்ணவதாரத்தில் குழகீத் தன் வாடய மாகக்கொண்டு, கேபிகாஸ்திரிகளாக பரமாத்மாவின் ஆவங்களத்திற் காசைப்பட்டு ஜனனமெடுத்த மஹரிஷிகளை அதன் நூத்தா வைழுத்துப் பரவசமாக்கியதாலும் சங்கீதம் தேவதாம்சமானதென்பது அறிவுற்பாலதாகும். பரம பாகவதோத்தமர்களான நாரதர், ஆதிசேடன், ஆளுசனேயர், வாணி, தும்புரு முதலானேர் சங்கீத மறியமையால் பக்தர்களானார்களேன நூல்கள் கூறுவதாலும் சங்கீத விசேஷம் புகளும். ‘ச’ வெனத்தொடங்கும் சாம வேதத்தினின்றும் சங்கீதம் உற்பத்தியாயிற்று. சாமவேதப் பிரமாணமாக சங்கீதம் உலகிற்கு வந்ததென்பாரு முனர். சங்கீத இலக்கணத்தின் மகிழ்வையை கச்யபர், தமங்கர், பாதவர்ஜர், கௌதமர், ஒசிவத்தர், சியங்கர், யஞ்சயல்கர் முதலான மஹரிஷிகளும், அர்ஜுனன், இராவணன், பின்து ராஜன், உருத்திரசேனன், போஜன், கோத்திராஜன் முதலான மன்னர்களும் கன்குணர்க்கு அனுபவித்தவர்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாம் பாடிய பாகவங்களை இசையாக உலகிற்கு வழங்கின்மையாலும் இசையின் பெருமை புலப்படும். சதுர்யுகங்களில் ஒங்கவொரு யுகத்திலும் சர்வேஸ் வரன் தன்னையடையும் வெங்கவேறு மார்க்கங்களை மக்களுக்குப் புகட்டினன். அதில் கான்காவது யுகமான கலியில், பக்திமார்க்கத்தைவிட மற்றவை கடினமாகத் தோன்றுமென்றும், பக்திமார்க்கமே சுலபமானதென்றும், அப்பக்திமார்க்கத்திலும் ஈஸ்வரநாமஸ்மரணையால் முக்தி சித்திக்குமென்றும், அந்த காமசங்கீர்த்தனை மார்க்கத்திற்கு சங்கீதம் அவசியமானதென்றும் கற்பித்தார். பகவங்காமத்தின் மஹிமையை உலகிற் பரப்பி, மனிதசமூகத்தின் உள்ளத்திற்கோர் புதிய உணர்ச்சிதந்த விடலர், கபீர்தாஸர், ராமதாஸர், துவாலீதாஸர் முதலான பக்த சிகாயணிகளும் சங்கீதத்தையே பக்தமார்க்கத்தின் பாதையாகக்கொண்டு முக்தியெற்றனர். சர்மவேதம் இராவணனால் பாடப்பெற்றதென்றும், ஆதி இராமாயணகாவியத்தை வடமொழியிற் செய்த

வான்மீக மஹரிவி, அதைக் குசலவர்கள் கானஞ்செய்யக் கேட்டுப் பரம சங்தோஷத்தையடைந்தாரென்றும், ஸ்ரீராமச்சங்கத்ரமூர்த்தியே தமது சரித்தி ரத்தைத் தமது குமாரர்கள் பாடக்கீட்டுப் பரமானந்தத்தை அடைந்தா ரென்றும், சங்கீத விசேஷப்பிரமாணம் விரிக்கப்படும். சங்கீத சாஸ்திரத்தைக் கூறும் சங்கீத பாரிஜாதம், ராகவிபோகம், சங்கீத ரத்தங்கரம், சங்கீத சங்கிரிகா, சங்கீதமயாகரம் என்ற வடமொழி நூல்களும், தெனமொழியில் சிற்சில நூல்களும் கானத்தின் மகிழ்ச்சையெல்லாரமாக எடுத்துக் கூறுகின்றன. சங்கீதத்தைப் பிரமாணமாகக்கொண்டவடமொழி நூல்களையும் அந்தக் கிரந்தங்களின் கர்த்தாக்களையும்பற்றிய விஷயம் பின்னர்க்கூறப்படும். சங்கீதம் தெய்வாம்சமான தென்றும், மானிடர்க்குப் பத்தியையும், ஆனந்தத்தையும், இப்பரசாதனங்களையும், மோக்ஷாம்ராஜ்யத்தையும் ஊட்டவல்லதென்றும் சங்கீத விசேஷம் இதுவரையிலும் கூறப்பெற்றது.

2. சங்கீதத்தின் உற்பத்தி.

சங்கீதம் சாமவேதத்தின் அம்சமாகப் பிரந்ததென முன்பு கூறினாலும், சங்கீதமென்பது கேட்கப்படும் ஒருநாதம் அல்லது சப்தம். இதை நாதப்பிரமம் என்பர் பெரியார். இங்நாதமானது முதலாக மனிதன் தனது மன எழுச்சியால் எழு, அந்த வேகமானது உடம்பிலுள்ள அக்கினியை எழுப்ப, அக்கினியானது அதன் சம்பந்தமான வாய்யவைத் தாக்கிகளைப்ப, அவ்வெலுழுச்சிபின்பு, நாபிக்கமலம், மார்பு, கண்டம், சிரசு முதலான பாகங்களின் வழியாக முறையே சென்று நாவையடைந்து நாதத்தை யுண்டாக்குகின்றது. இந்த நாதம் ஹிருதய கமலத்தினின்று வெளிப்படுக்கால் மந்தா மென்றும், கழுத்தில்குக்குத் தோன்றுங்கால் மத்ய மென்றும், சிரசிலிருந்து வரும்பொழுது தாரமென்றும் கூறப்படும். நாதம் ஹிருதய கமலத்தினின்றும் வெளிப்படும் பொழுது அது வரிசையாயுள்ள ஹிருபத்திரண்டு திரேஹாடிகளைக் கடக்குவதை வெளிக்கால் மத்ய மென்றும், நாதம் ஹிருதய கமலத்தினின்றும் வெளிப்படும் ஹிருபத்திரண்டு சுருதிகளைக் காறுகளின்றது. நாதமானது ஆஹுதம், அனுஹுதம் என்னும் பிரன்ஷ பிரிவிகளுள்ளது. நிசப்தமான இடத்தில் மஹாங்கன்மனதை வயப்படுத்தி, தியானஞ்செய்யுங்கால் ஒம் என்ற பிரணவசபதம் அவர்களுக்குக் கேட்கும். இந்த சப்தமானது மாற்றமாறிப் பத்துவகையான நாதங்களையுண்டுபண்ணும். அதன் பத்தாவது அம்சத்தைக்கொண்டு அதில் மனதைக் கட்டுப்படுத்தி (லயப்படுத்தி) மஹரிவிதிகள் தியானம் செய்வார்கள். இது மிகவும் கஷ்டமான வழியா தவின் நாதத்தின் மேற்கூறிய பெரும் பிரிவுகளிலொன்றுன் ஆஹுத நாதத்தைச் சுருதிப்படுத்தி, தன்போக்கில் பகவங்காம அக்ஷரங்களை அமைத்துச் சாதாரண ஜனங்கள் சுலபமாக அடையக்கூடிய மோக்ஷாதனமார்க்கம் கற்பிக்கப்பட்டது. நாதம் அதிகூடாமம், குக்கம், புஷ்டம், அபுஷ்டம், கிருத்தரம் என்ற ஜங்கு பாகங்களாகவும் பிரிக்கப்படும். சங்கீதம் சாமவேதத்தின் களையாகத்தோன்ற, பிரதமம், த்வித்யம், த்ருதியம், துதுகித்தம், மண்டம் முதலான ஸவரங்கள். நின்று சு வென்று ஆரயபித்து சட்ஜம் முதலான ஏழு ஸ்வரங்களாக பிரம்மதேவனால் அமைக்கப்பட்டது.

ஏழு ஸ்வரங்களாவன : ச, ரி, கா, ம, ப, த, னி,

ச=சட்ஜம் ரி=ரித்தபம் கா=காந்தாரம்

ம=மத்திமம் ப=பஞ்சமம் த=தைவதம்

னி=னித்தாதம்.

(தொடரும்)

வைத்தியக் குறிப்பு.

சென்ற யாதம் ஒரு நண்பர் தமரக வாயுவைப்பற்றியும், அதன் கணக் களைப்பற்றியும் எமக்கு எழுதி யிருக்தார். அவர் எழுதியதில் அக்கோட்க்கு இலகுவன சிகிச்சையை ஆன்தபோதினியில் வெளிப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார்.

ஆதவின், அவருடைய இஷ்டப்படி அதன் சிகிச்சையை இதன்கீழ் குறிக்கின்றோம்:—வாயுவு சம்பந்தமான வியாதிகளில் பல விருந்தபோதிலும், அவற்றுள், பித்தவாயுவு, உஷண வாய்வு, மேகவாயுவு, குடல் வாயுவு, பீஜ வாயுவு அல்லது (வாதம்), கேத்திரவாயுவு, ஒற்றைக்கால் வாதம், சூதகவாயுவு, பாரிசவாயுவு, தமரகவாயுவு என்னும் நோய்கள் முக்கியமானவைகளா யிருக்கின்றன. அவற்றுள் பித்தவாயுவும், தமரக வாயுவும், இருதயத்தை யனுசரித்த வியாதிகள். அவற்றுள் தமரகவாயுவு அபாயகரமானது. சில சமயங்களில் அவ்வியாதியால் மாரடைப்பு உண்டாய் மரணம் நேர்வதும் உண்டு. அவ்வியாதியால் அடிக்கடி புருஷர்களுக்கு மாரடைப்பு உண்டாய் மார்ச்சனி கட்டும்; சிலசமயம் பேசமுடியாமல் போய்விடும். அத்தகைய வியாதிக்கு இலுப்பைப் புண்ணுக்கும் 'குழந்தைகளின் சிறுநீரும் சேர்த்து இடித்து ஒரு மெல்லிய துணியில் கட்டி ஒரு துளி நாசியில்லிட வாந்தியாகும்; உடனே வியாதி நீங்கும். நான்பட்ட வியாதியானால் 10-நாளைக் கொருதரம் 1-நாளி நாசியில் விடவேண்டும். இப்படி 3-தரம் செய்தால் ஷி வியாதி நீங்கும்.

மோட்டேப்பூச்சி மருந்து.

அநேகர் மோட்டுப்பூச்சியின் உபத்திரவுத்தை நிவர்த்திசெய்ய மருந்து கேட்பதால் அதைச் சுகலரும் உணரும்படி தெரிவிக்கின்றோம்; சரீரத்தில் நல்லெண்ணையை இலேசாகத் தடவிக்கொண்டு படுத்துக்கொண்டால் மோட்டுப்பூச்சி கடிக்காது. என்னுப் புண்ணுக்கைத் தூண்செய்து நெருப்பில் போட்டு வீட்டிழாவும் தூபம் போட்டால் ஷி பூச்சி நாசமடையும். புகை அதிகமாய் வேண்டுமானால் என்னை இடித்துத் தூபம் போடலாம். வீட்டைச் சுத்தஞ்செய்து வர்ணமடித்துவிட்டால் மோட்டுப்பூச்சி சேராது. (பெனில் லோஷம்) போட்டு வீட்டை நினப்பதாலும் அந்தப்பூச்சி நீங்கும்.

டாக்டர். மே. மாசிலாமணி முதலியார்.

புதிய ஜீவிய சந்தாதார்.

திருவாளர் ஸ்ரீரங்கம், தேசபூஷண, ஆர். கே. பிரசண்ன வெங்கடேச ராவ் அவர்கள் சென்றமீ கம் ஆன்தபோதினிக்கு ஜீவிய சந்தாதாராகச் சேர்த்து ஷி சந்தாவுக்கு ரூ. 15—0—0ம், நன்கொடை ரூ. 5—0—0ம் ஆக ரூ. 20—0—0 அனுப்பி யிருக்கிறார்கள். இவர்கள் நன்றி என்றும் மறக்கற் பாலதன்று.

பழைய ஜீவிய சந்தாதார்.

மேரல்மேன்ஜென். திருவாளர். எஸ். ஆர். எம். கருப்பையா அம்பலம் அவர்கள் முந்திய ஜீவிய சந்தாதாரர்களில் ஒருவர்; சென்றமீ சஞ்சிகையில் வெளிவந்த ஜீவிய சந்தாதாரர் வீஸ்டில் அவர் பெயர் தவறுதலாக விடுபட்டுப் போயிற்று. ஆதவின் இப்போது இவ்விவரம் வெளியிடப்பட்ட டிருக்கிறது.

॥ அறிஞரின் அமுதமொழிகள். ॥

(425-ம் பக்கத் தொடர்ச்சி.)

11. Courage man ! the hurt cannot be much. *Shakspere.*
நமக்குக் கஷ்டம் ஏற்படுகையில் நாம் மனச்சோரவு அடையாமல் கையியத்துடன் வேண்டும். (வேட்கிள்டிரி.)
12. Hunt half a day for a forgotten dream. *Wordsworth.*
உங்களுக்குத் தேவையாயுள்ள தகவல் உங்கள் ஞாபகத்திற்கு வராதபோது நிங்கள், அதைப்பற்றி யோசித்தால் அது உங்கள் புத்திக்கு எட்டும். (வோர்ட்ஸ்வோர்த்.)
13. The soul was like a star, and dwelt apart. *Wordsworth.*
உடல் வேறு; ஆன்மா வேறு. (வோர்ட்ஸ்வோர்த்.)
14. I pity the man who can travel from Dan to Barsheba,
and cry, 'T is all barren. *Sterne.*
ஒரு காரியத்தைச் செய்ய பிரியப்படுகையில், அதனால் நற்பலன் ஏற்படுமாவென்பதை முன்னதாக ஆலோசித்து, நற்பலன் ஏற்படக்கூடியதா யிருந்தால் மாத்திரம் அக்காரியத்தைச் செய்யவேண்டும். (ஸ்டேர்ண்.)
15. He cast off his friends, as a huntsman his pack,
For he knew, when he pleased, he could whistle them
back. *Goldsmith.*
தங்களுக்கு உதவிசெய்தவர்களை மறுபடியும் சமயம் வந்தபோது அழைத்தால் அவர்கள் உதவிசெய்வார்களென்னும் என்னைக் கொண்டு சிலர், தங்கள் காரியம் தீர்ந்ததும், தங்களுக்கு உதவி புரிந்தவர்களை உதவிவிடுவதுண்டு. (கோல்ட்ஸ்மீத்.)
16. With his back to the field, and his feet to the foe.
Campbell.
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் வாதிப் பது சிறப்பாம். (காம்பல்.)
17. And learn the luxury of doing good. *Goldsmith.*
மனிதர்களுக்கு கலஞ்செய்யுங்கள். (கோல்ட்ஸ்மீத்.)
18. By sports like these are all their cares beguiled;
The sports of children satisfy the child. *Goldsmith.*
குழந்தைகள் விளையாடி இன்புறுகிறார்கள். அவர்களைப்போல் நிங்களும் ஏதேனும் ஒரு விளையாட்டு விளையாடினால், உங்களுக்குள்ள கலைநீங்கி நிங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள். (கோல்ட்ஸ்மீத்.)

(தோடரும்)

A. P. இராமன், B. A.

சோதிப்பகுதி.

விபவ வருடப் பலன்.

இந்த விபவ வருடமானது, குருவை - இங்ஜாவாகவும்; அர்க்காதிபதி,

சேநெதிபதி, மந்திரியாகவும்; சூரியனை-சஸ்யாதிபதி, நிரளஸதிபதியாகவும்; செவ்வாயை-ரஸாதிபதியாகவும்; புதனை-மேகாதிபதியாகவும்; சனியை-தான்யாதிபதியாகவும் நியமித் துக்கொண்டு, சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் ஒரு ஸ்தானத்தையும் கொடாமல், வைகாசி (இடப) மீ சந்திரகிரஹனமும், ஐப்பசி (துலாம்) மீ சூரியகிரஹனமும் நம் தேயத்தில் தெரியும்படிக்கும், இரண்டு சூரியகிரஹனங்களும் எம் தேயத்தில் தெரியாதபடிக்கும் செய்துகொண்டும், புதனுச்கும், வியாழனுக்கும், சேநெதிபதி அர்க்காதிபதி ஸ்தானங்களைப்பற்றியும், சுக்கிரனுக்கும், சனிக்கும், தான்யாதிபதி ஸ்தானத்தைப் பற்றியும் விவாத மேற்படச் செய்துகொண்டும் வெகு உல்லாசமாய் (12-4-28) குருவாரம் கிருஷ்ணபடச்தது அத்தயி பூராடகட்சத்திரம் இரவ நாழிகை 50-7-க்கு மகரவனம் கண்டசி பாகத்தில் ஆதித்தன்-ஆலோசனையிலும், சந்திரன்-வாசனாலங்கிருதத்திலும், செங்காய்-ஆலோசனையிலும், புதன்-சித்தப்பிரமையிலும், குரு-மாயிசபக்னத்திலும், சுக்கிரன்-சராபானத்திலும், சனி-மதுபானத்திலும், ராகு-அவிழ்ஶத்திலும், கேது-அனுஷ்டானத்திலும், குளிகன் நிர்வாணமாயும் இருக்கும் சமயம் ஜனனமாயிற்று.

இவ்வருடம் மகாமேருபர்வதத்திற்கு கடப்பறம் சசாஷ்யத்தில் துரேண மேகம் உற்பத்தியாகப் போகிறது. கலந்த மேகத் தூடன், பரங்தகாற்றேஞ்சூடிய மழை 24 படி. இதில் பாதி சமூத்திரத்திலும் மற்ற, பாதியில் 3-பாகம் மலை வனங்கிரங்களிலும், 2-பாகம் நாடு நகரங்களிலும் சகல குதுக்களிலும் கண்ட வருஷமாய் வருஷிக்கும். மின்னல் குறைவுடன் மேகங்களினால் கெடும். சிந்து, ஆவர்த்தம், பெளன்டரிபுரம், மத்திய தேசங்களில் அதிகமழை. பங்குனி பிற்பாதியில் அதிகமழை. சகல தானியங்களும் முந்திய வேளாண்மை பலிதம்; மாரி மழை மிகுதி. சகல மதஸ்தர்களும், தங்கள் விரோதமின்றி அன்புடனிருப்பார்கள். ஆயுணும் சிற்சில இடங்களில் அகம்பாவத்தால், கலகம், ஏசி, ஆயுதம், ஈவகுரி, அக்கினி இலைகளால் ஜனங்களுக்கு பயமும், பீடிப்பும் உண்டாம். பால், சர்க்கரை, என், உளங்கு, சிறப்பற, நெய், உப்பு, எண்ணேய், வஜ்ஜிரம், புத்பராகம், பச்சை, முத்து, மாணிக்கம், மரகதம், சவர்ணம் முதலியவை மலியும். பஞ்சதி, கற்புரம், சந்தனம், குங்குமம், தாம்பிரம், ஈவகுரியம், கோமேதகம், இரும்பு, வெண்கலம், மதுரலவர்க்கம் குறையும்.

பசு, தேர், அக்கினி இவைகளால் ஜீவிப்போர்க்கு பீடை. புத்தம், சாயம் இவற்றால் ஜீவிப்போர்க்கு விருத்தி. விருஷ்கங்கள் நல்லபளன் தரும். பசு, ஆடு, பக்கி, குதிரை, யானை, இவைகளுக்கும், மிலேச்சர்களுக்கும் கெடுதி. சிற்சில சமயங்களில் ஜனங்களுக்குள் விசீசநத்தக் கண்டறும், சமயக்கலகமும், மதத்துவேஷமும், சற்கொலையும் அதிகப்படும். நீதிமன்றத்தார் சத்தியத்தை மறப்பர்; ஜனங்களித்துக்கு மரணம் உறைவுநான். சினு, மகத, யவன், பாஞ்சால, கோசல, காம்போஜ தேசங்களில் கார்த்தினல் செடி, கொடி பயிர்களுக்கு நிசிவும் ஜனங்களுக்குச் சுக்கு குறைவும் உண்டாம்.

சித்திரை, வைகாசி, ஆவணி மாதங்கள் விவாஹாதி மங்களாகருமங்கள் சிறக்கும். அதிகாரவர்க்கத்தினருள் நியாயமற்ற பல மாறுதல்களேற்படும்.

அசுவதி, மிருகசிரிடம், ஆயில்யம், அஷ்டம், அனுஷ்டம், உத்திராடம், பூர்ட்டாதி இந்த நட்சத்திரங்களில் ஜனித்தவர்களுக்கு 3-பாகம் வரவும், 1-பாகம் செலவும், கார்த்தியக, புனர்பூசம், பூரம், சுவாதி, மூலம், அவிட்டம், ரேவதி நட்சத்திரங்களில் ஜனித்தவர்களுக்கு 1-பாகம் வரவும், 3-பாகம் செலவும் ஏற்படும். பரணி, ரோகணி, திருவாதியரை, பூசம், மகம், உத்திரம், சித்தியரை, விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி இந்த நாகத்திரங்களில் ஜனித்தவர்களுக்கு வரவும், செலவும் சமமாயிருக்கும். மேட இராசியில் ஜனித்தோர்க்கு திருப்புதிக் குறைவும், இடபுதலா இராசிகளில் ஜனித்தோர்க்கு இராஜ கோபமுழுண்டாம்.

இவ்வருதம், சித்திரைமாசம் 13-ம் புதன்திமையன்று சுக்கிலபட்சம், புனர்பூத்தில், கங்கை, யமுனை, கோதாவரி, சாஸ்வதி, நாம்மத, சிந்து, காவேரி, துங்கபத்திரை, கிருஷ்ணவேணி, பிரகாகி, தாம்பிரபருணி ஆயிய புண்ணியதீர்த்தங்களில் ஸ்நானங்குசெய்து தர்ப்பனுதிகளைப் புரிந்து பிதிர்க்கடன் முடிப்போர்களுக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இங்து சாஸ்திரயுக்தமான புண்ணியகாலம்.

இவ்வருதம் கோமமுண்டாகக் கடவுளைப் பிரார்த்திப்போமாக சுபமன்து. கே. எஸ். முத்துக்கிருஷ்ண ரேட்டியர், பாலஜோதிடம், மூலக்கரைப்பட்டி.

வருடத்தில் 30 லட்சம் ரூபா செலவு செய்யும் மன்னன்.

இந்திய மன்னர்களின் இராஜ்யங்களிலுள்ள குடிகளின் மகா நாட்டுக்

காரிய நிர்வாகள்தோர்கள், நம் நாட்டில் வடக்கேயுள்ள ‘ஆல்வார்’ இராஜ்யத்தின் மன்னர் செய்யும் செலவை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இராஜ்யத்தில் குடிகள் எத்தனை ரூபா வரி செலுத்துகிறார்களென்பதையும், அப்பணத்தில் ஜனங்கள் விஷயமாக எவ்வள்ளவை பணம் எந்தெந்த வகை களில் செலவழிக்கப்படுகின்ற தென்பதையும் ஆட்சியார் வெளிப்படுத்துவதில்லை. ஜனங்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து, ‘ஆல்வார்’ மகா ராஜா விஷயமாக அடியிறக்கண்ட விவரப்படி செலவு செய்யப்படுவதாக அவருடைய இராஜ்யத்தில் உள்ள ஓர் உயர்தாழத்தியோகங்கள்தார் தெரிவிக்கிறார்:—

ஆல்வார் அரசாங்கத்தார், குடிகள்டமிருந்து வருடத்தில் வரி சமார் ₹0,62,500 ரூபா வகுல் செய்கிறார்கள். அப்பணத்திலிருந்து சமார் 30,37,500 ரூபா, அதாவது, பாதிக்குமேல் மன்னர் விஷயமாகச் செலவு செய்யப்படுகிறது. அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்குரிய மேட்டார் வண்டிகள் விஷயமாகவும் 5,63,250 ரூபாவும், அவ்வண்டிகளை விட்டிவைக்கும் அறைகள் விஷயமாக 4,12,545 ரூபாவும், மன்னர் குடும்பத்தாரின் சாப்பாட்டு விஷயமாக 1,68,750 ரூபாவும் செலவழிக்கப்படுகின்றன. ஜனங்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து அரசு குடும்பத்தார் விஷயமாக இவ்வாறு ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டும் இராஜ்யத்திலுள்ள பின்னைகளுக்குக் கல்வி கற்பிக்கும் விஷயமாக 1,12,500 ரூபாதான் செலவழிக்கப்படுகிறது. தமது இராஜ்யத்தைப் பார்க்கவரும் கூகிலேய விருந்தாளிகளுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்லும் விஷயமாக மகாராஜாவே தகக ஏற்பாடுகள் செய்கிறார். அரசாங்க வரும்படியிலிருந்து காட்டு விஷயமாக ஏற்படக் கூடிய செலவுக்கு ஒதுக்கி வைக்கப்படும் பணம், மகாராஜா, தம் விருந்தாளிகளுடன் காட்டுக்கு வேட்டைக்குச் செல்லும் விஷயமாகச் செலவழிக்கப்படுகிறது. 1926-ம் ஆண்டில் மன்னரின் ஆங்கிலேய விருந்தாளிகள் கீழ்த்தமாக 7,87,500 ரூபா செலவழிக்கப்பட்டது.—“மைசூர் பேட்ரியட்.”—வெல்பேர்,”



கிருஷ்ணவிங் அல்லது துப்பறியும் சீடன்.

(427-ம் பக்கத் தொடர்ச்சி.)

ஆனந்தவிங்:—ஒர் அப்படிச் செய்தால் நான் உயிருள்ளமட்டும் மறக்கமாட்ட தேடன்றுன். ஆயினும் நீ உதவியின்றி அகப்பட்டுக் கொண்ட சிழுவனையொன்றும் செய்யமாட்டா யென்றே நம்புகிறேன்.

அம்மனிதன்:—“நானே செய்யமாட்டேன்” என்று மிக்க குரோதத்தோடு ஆனந்தவிங்கை நோக்கி ஆத்திரத்தோடு பாய்ந்தான்.

ஒரே இன் கெடுதிசெய்யப் போகிறுனென்று ஆனந்தவிங் அறிந்து கொண்டு,

“பத்திரம்! என்னைத் தொடாதே. தொட்டாற் கூச்சலிடுவேன்” என்றார்கள்.

அம்மனிதன்:—தலைக்குமேல் வேண்டுமாயினும் கூச்சலிடு. ஆனால் உன் குரலைமட்டும் கெடுத்துக் கொண்டாதே.

அவன் ஆனந்தவிங் ஏதாவது ஆயுதத்தை யுபயோகப்படுத்துவா என்றெண்ணி ஒரு கையைத் தன் ஜேபியில் வைத்துக்கொண்டு அவனை யெச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டே யிருந்தான். அவன் ஜேபியில் வைத்துக்கொண்டிருக்கும் காத்தில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண் டிருக்கிறு வென்று ஆனந்தவிங் நன்றாய்வான். அதனால் மிகக் கபயமடைந்த கிழவன் போல் அபிநயம் செய்து கொண்டே, “அய்யா! நான் உன்னை யென்ன செய்தேன்? அந்தப் பெண்ணைப்பற்றி எனக்கொரு கவையுமில்லை” யென்றுன். அம்மனிதன், “அவள் யாரென்பதைப்பற்றி உனக்கொரு கவையுமில்லை...” என்றார். ஆனந்தவிங் தனக்கு என்ன கெடுதி செய்தான் அல்லது செய்யவந்தான் என்பது அவனுக்குத் தெளிவாய் விளங்கவில்லை.

ஆனந்தவிங் மேற்கண்டவாறு பேசிக்கொண்டே அவனைச் சுற்று கெருங்கியதும், மின்னல்போல் பாய்ந்து அம்மனிதனுடைய கண்ணத்தின் கீழ் ஒங்கி யொரு பலமான குத்துவிட்டதும் அவனை யடியோடு தூக்கிக் கீழே யறைந்ததால் அம்மனிதன் மூர்ச்சையாய் விழுந்துவிட்டான்.

ஆனந்தவிங், “பேஷ் மனிதனை யுடனே மூர்ச்சிக்கச் செய்ய நல்ல குத்துக்கு மிஞ்சியது வெளிற்று மில்லை. இந்த விருந்தை யிவுன் என்றைக் கும் மறக்கமாட்டான். இனி நாம் துரிதமாய் நாம் செய்யவேண்டிய வேலையைக் கவனிப்போம்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

மறுவினுடி ஜாக்கிரதையோடும் சுறுசுறுப்போடும் அவன் ஜேபிகளைச் சோதித்தான். அவற்றில் பலவித வள்ளுக்கள் கிடந்தன. இரண்டு கைத் துப்பாக்கிகளிருந்தன. ஏதேனும் விசேஷமானது கிடைக்குமென்று ஆனந்தவிங் நினைக்கவேயில்லை. ஆனால் மறுவினுடி யொரு கடிதம் அகப்பட்டது. அதில்,

“அபாயம். அவர்கள் துப்பறியும் கிருஷ்ணவிங்கை யமர்த்திக்கொண் டிருக்கிறார்கள். பழையவிடத்திற்கு இப்போது இதைப் பிச்சனிடம் அனுப்பு” என்றிருந்தது.

அக்கடிதத்தில் கைபொப்ப மில்லை. அது, பென்ஸளை எழுதப்பட எழுத நன்றாய் பழகிய ஆன் எழுதியதல்ல.

ஆனந்த:—“பிச்சா ! மிக்க வந்தனம். நீதான் பிச்சன் என்று கம்புகிறேன். இக்கடிதம் இனி யுனக்கு ஜெண்டியதில்லை யாதலால் நான் ஏடுத்துக் கொண்டு போகிறேன். இன்னெனு நாளைக்கு விடையளிக்கிறேன்” என்று மூர்க்கையாக்க கிடப்பவனைப் பார்த்து மெதுவாய்க்காறிலிட்டு, அக்கடிதத்தை மத்து ஜேபியில் வைத்துக்கொண்டு துரிதமாய் அவ்வீட்டைவிட்டு வெளிப்பட்டு, நேராய் இராஜவேல் இருக்கிற உலகநாதம் பிள்ளையின் பாங்கிக்குச் சென்றுன்.

இராஜவேல் மிக்க வனப்புடையவனல்ல. ஆனால் அவன் பார்வையால் புருஷத்தனமும் களங்கமற்ற தன்மையும் மூடையவைன்பது விளங்கி யது. அங்குமையும் ஒருபக்கப் புருஷத்தினருகில் ஓர் வடுவீருந்தது மட்டும் ஆனந்தவினங்குக்கு மிக்க வியப்பை யுண்டாக்கிவிட்டது. அதோடு அங்கு சுவரிவிருந்த ஒரு ஆணியில் குதிரையுண்டிச் சாரதிகள் அணியும் நீண்ட அங்கு யோன்று தோக்கிக்கொண்டிருந்தது.

6—வது அத்தியாயம்.

ஆனந்தவின் நேராயன் அருகிற்சென்று நின்று, “நான் உலகநாதம் பிள்ளையால் அமர்த்தப்பட்ட துப்பறியும் உத்தியோகஸ்தன். நான் மனோன் மணி யம்மாளைக் காணவேண்டும். அது விஷயத்தில் நீ எந்தவழியாயாவது எனக்கு உதவி செய்யக்கூடும் என்று நினைக்கிறேன்” என்றார்.

உடனே இராஜவேல் மனதில் பலவிதக் கவுரங்கள் தோன்றினது போல் அவன் முகம் தெரிந்தது. ஆயினும் அவன் உடனே சமாளித்துக் கொண்டு ஆனந்தவின்கை கோக்கு உறுதியோடு, “என்னால் உதவி செய்யக்கூடுமென்று நான் நினைக்கவில்லை. ஆயினும் என்னாலாமட்டும் பார்க்கி ரேன். என்னை யேதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறோயன்று நினைக்கி ரேன். மனோன்மணி சுகமாய் விடுவத்து சேர்வான் என்பதுமட்டும் எனக்குத் தெரிந்தால் அதற்காக என் உயிரையேனும் சத்தியமாய்த் தருவேன். நான் அவளை மணம் புரிவதென்று ஏற்பாடா யிருப்பது உணக்குத் தெரிய மென்றே நம்புகிறேன்” என்றார்.

ஆனந்த:—ஆகா ! அது எனக்குத் தெரியும். நான் இரண்டொரு நிர்த்தா சூதனியமான கேள்விகளைக் கேட்கிறதற்காக நீ என்மேல் வருத்தப்படலாகாது. அகளைக் கண்பிபிடிக்க வேண்டுமென்பதே என் கருத்து. அவன் வீட்டைவிட்டுச் செல்ல ஏதாவது காரண மிருக்குமென்று உணக்குத் தோன்றுகிறதா?


இராஜவேல்:—ஒரு காரணமும் எனக்குத் தெரியாது.

ஆனந்த:—உன்னை மணம் புரிந்துகொள்ளத் தீர்மானித்தது அவன் மனப்பூர்வ மான பிரியத்தின்படிதானே?

இராஜ:—ஆப்படித்ததான் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். வேறு காரணமே யில்லை. அவன் என்மேல் கைத்திருக்கும் அன்பு சூரணமான தூம் உண்மையானதுமே யென்பது எனக்கு நிச்சயம்.

(தொடரும்)

இராணி. துப்புசாமி முதலியார்.



வினாதக்கூற்று.

ஒரு ரயில்வேவில், பார்சல் ஆபிசிலும், கூட்ஸ் ஆபிசிலும், அக்டெகாடுக்குமிடத்திலும் இன்னும் பல விடங்களிலும் “இலஞ்சம்” பெருத்துப் போயிற்றார்கள். இலஞ்சம் கொடுத்துக் கொடுத்துச் சலிததுப்போன ஒரு வியாபாரி இதைப்பற்றிப் பெரிய துரைக்கு ரிப்போர்ட் செய்தானார். பல மலுக்கன் எழுதியும் பதிகே வராமையால், நெடுநேரம் யோசித்ததில், ரிப்போர்ட் மலுக்களை யெல்லாம் பெரிய துரையின் குமஸ்தாக்கன் துரையிடம் காண்பிக்காமல் கனவு செய்துவிடுகிறார்கள் என்ற புலப்பட்டதாம். ஆகவே ஒரு நாள் இந்த வியாபாரி மிகத் துணிகரமாய்ப் பெரிய துரையிடம் நேராகப் போய்க் கீழ் குமஸ்தாக்கனுடைய இலஞ்சம் வாங்கும் அக்கிரமங்களை யெல்லாம் மிக விரிவாகச்சொல்லி உடனே விசாரிக்க வேண்டிக் கொண்டானார். அதற்குப் பெரிய துரை, விகாபாரியை கோக்கி, ‘‘சரி! விசாரிக்க முயற்சிக்கிறேன்; எனக்கு என்ன கொடுக்கிறோம்?’’ என்று கேட்டாராம்.

கி. ஐ. பே. விசுவநாதபிள்ளை, திருச்சிராப்பள்ளி.

* * *

சுயநலப் புலி துப்பெழிற்றது :—ஒரு மனிதன் அவசர காரியமாக ரெயிலேறப் போனான். வண்டியில் ஏசுகும் இடங்கிடைக்க வில்லை. மூடிவில் ஒருங்கு ஒரு கம்பார்ட்மெண்டில் கீட்டிப் படுத்திருப்பதைக் கண்டு, ‘‘இவரிடம் கொஞ்சம் இடங்கேட்டு இங்கே உட்காரலாம்’’ என்று அந்தப்புண்ணியவான் சமீபத்திற்போய் நின்று, “ஐயா! கொஞ்சம் எழுங்கு இடங்கொடுக்கன்” என்றார். அவர் ஒன்றும் பேசாமல் திருட்டுத்தனமாகத் தாங்குகிறவரைப் போல் கிடங்தார். பிறகு வந்தமனிதன் அவரைத் தட்டி யெழுப்பினான். அவர் சுயநலப் புலியாதவால், புலிபோற் சீறியெழுந்து, “மூடாள் மனிதனே! என்னைத் தட்டி யெழுப்பலாமா? நான் தனுபாசங்கர்; என் துக்கத் தைக் கொடுக்காமல் போ; தொந்தரவு கொடுத்தால் உணதப்பேண்” என்றார். அந்த மனிதன், “இந்த மூடிசிகாமணிபோடு வீண்சங்கடபோடலாகாது; இவலுக்குத் செய்யத்தக வேலையைச் செய்துவிட வேண்டும்” என்று கொஞ்ச ரேம் அந்தச் கம்பார்ட்டிமெண்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருக்கு சுயநலப்புலி கண்மூடின சமயம்பார்த்து, இப்பேர்ப்பட்ட மூட்க்கஞ்சென்றே உயிரோடுயிழத்து ஒரு டப்பில் போட்டுக்கொண்டு வக்கிருத்தேனை, அவர் தலைக்குப் பக்கத்தில் யாருங் காணுதபடி விட்டுவிட்டான். சிறிது கேரத்திற்குன் அவர் புரண்டு பகித்தார். கேள் அவர் கண்ணத்தில் பலமாகக் கொட்டிவிட்டது. ஐயோ! சுயநலப்புலி துள்ளி விழுந்தார்; உருண்டார், புரண்டார், கதறினார். அவருடைய சுக நித்திரை இருக்கவிட்ட தெரியாமல் ஓடிவிட்டது. ஆசாமி உட்காரவும் மூடியாமல், படிக்கவும் மூடியாமல், நிற்கவும் மூடியாமல் படாதபாடெல்லாம் பட்டார். அவர் ஊருக்குப் போயிறங்கியும் மறுங்கள்வரை அந்த வேதனை தீரவில்லை. தேவையிட்ட ஆசாமி வேறிடம் பார்த்துக்கொண்டு போய்விட்டான். தங்கள் சுகத்திற் காகப் பிறருக்குத் துண்பங் கொடுப்பவர்க்கு இத்தகைய துண்பமே வரும்; அல்லது சண்டையால் மன்றை யுடையும்.

சேமிப்பியன்.

மதிப்புரை.

பன்னீர், காலண்டர்:—

“மதராஸ், பார்க் டவன், 132. ராஜப்ப செட்டி தெரு, எம்-துறைசாமி செட்டி அண்டுகோ” சொங்கக்காரரால் தயாரிக்கப்பட்ட, “கிருஷ்ண ப்ராண்டு பன்னீர்” மாதிரிப் புட்டி ஒன்றும், காலண்டர் ஒன்றும் நம் பார்வைக் கனுப்பப்பட டிருக்கின்றன. பன்னீர் குளிர்ந்த வாசனை யுடையதாயும், மஞ்சிற்கு இரம்மிய மானதாயு மிருக்கிறது. நாற்ற மெடுத்த தண்ணீரைப் பன்னீரென்று புட்டியில் வடைத்து, மாதிரி கேட்போர்க்கு, உயர்ந்த ரோஸ் செண்ணடைத் தங்கள் கையில்ஸ்டவி வைத்துக் கொண்டு, அக்கையினால் அவர்களுடைய துணியைப்பிடித்து அதில் ஷீபுட்டியிலுள்ள நாற்றத் தண்ணீரில் கொஞ்சம் ஊற்றித் தேய்த்து ரோஸ் செண்டின் வாசனையைக் காட்டி ஜனங்களை ஏமாற்றும் சில அத்தர்க்கணை வியாபாரிகள் மிகுஞ்சிருக்கும் இச்காலத்தில் இத்தகைய உண்மைப் பன்னீர்கள் நம் நாட்டினராலேயே செய்யப்பட்டு வெளிவருவது மிகவும் பாராட்டத் தக்கது.

காலண்டர், தலைப்பில் கிருஷ்ணன் உருவப்படத்துடன் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கிலீஷ் தேதியும், தமிழ்த் தேதியும் பொறிக்கப்பட்டது. தினங்தோறும் ஒவ்வொரு சிட்டாக்கக் கிழித்துவிடக் கூடியது.

* *

காலண்டர் வரவு:—

கெல்லூர் ஜில்லா, பெரிடெபி என்னும் கரிகால் உள்ள, பி. சி. எ. அண்டு கம்பெனியார் வெளியிட்ட, “ராஜ மோகன் கூந்தல் வளரும் தைல” காலண்டர் வரப் பெற்றிரும். இது அழகிய பெண்ணுருவுப்படத்துடன் மாதங்களும், வாரங்களும் இங்கிலீஷிலும், தெலுங்கிலும், தேதி இங்கிலீஷிலும் அமைக்கப் பட்டுப் பார்வைக்கு அலங்காரமா மிருக்கிறது.

மார்மமுகி:—

[மருதூர் A. பிரபாகர சாஸ்திரி யார் B.A. அவர்களால் இயற்றப் பெற்றது. திருப்பாதிரிப் புலியூர், ஸ்ரீ. வாணிவிலாச புஸ்தகசாலையாரால் வெளியிடப்பட்டது. எவர்க்கும் விவங்கத்தக்க எளிய தமிழ் நடையில் எழுதப்பட்டிருக்கிறது.] இதில், ஒரு ரவாயனக் கள்வன், தண்ணூடைய ரஸாயனத் தொழிலால் பயங்கரமான சில செய்கைகளைப் புரிக்கு, யல் மாறு வேடங்களைக் கொண்டு வெங்வேறு மனிதர்களாக எடுத்துப் பலரைத் துண்புறுத்தி வந்த அற்புத சம்பவங்களும், துப்பறியுங் தீரனை கஜபதி யின் சாமர்த்தியங்களும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. படிப்பார்க்கு இது, விவேகத்தை உண்டாக்குத் தக்கது. இப்புத்தகம் இரண்டாம்பதிப்பு. இதன்விலை அணு 12.

* *

ஞான ரகஸ்யம்-1008:—

[விலக்குணங்கள் திருவாய் மலர்க்கருளியது. திருக்கல்வேலி கீழுப்புதுத் தெருவில் இருக்கும் 12-வய துண்ண, ஆ-அ. கிருஷ்ணன் எண்பவரால் வெளியிடலானது.] ஸ்ரீ. விலக்குணங்கள், திருவேங்கட மலையில் கோவிலுக்கு வடபால் கொஞ்சதூரத்திலுள்ள சனத்குமார தீர்த்தக்கரையில் ஏகாந்த கிழ்ச்சை கூடி மிருங்க காலத்தில், அவர் உள்ளாற்கில் தோன்றி வெளியான 1020 போதங்கள் இதில் அடங்கி மிருக்கின்றன. இப் போதனைகள் அற்புத ஞான யோகத்தின் இரகசிய தத்துவங்களை நன்கு விளக்கிக் காட்டக் கூடியவை. சிறுவர்க்கும் பொருள் எளிதில் விளங்கக் கூடியவை. இவை சிறு சிறு போதனைகளா யிருப்பதால், இவற்றை எவரும் படித்து ஞான இரகசியங்களை நன்குணர்க் கூடியவை.



வர்த்தமானப்பகுதி

அற்புத மகான் :— மதுரைஜில்லா கொட்டாம்பட்டியைச் சார்ந்த புது வைமாகரம் என்ற பொட்டப்பட்டிக் கிராமத்தில் உள்ள வெள்ளிமலையில் வேடுவர் குலத்தில் பிறந்த சுமார் 30-வயதுள்ள ஒரு மகான் இருக்கிற ரெண்றும், அவர் உணவு சாப்பிடுவதிலையென்றும், மலம் ஜூலம் கழிக் கிற தில்லையென்றும், அவருடைய தேசம் பசும்பொன்னிரமாக விளக்குகிறதென்றும், அவரிடத்தில் லட்சக்கணக்கான ஐங்கள் வாங்கி அருள்பெற்றுப் போகிறார்க் கென்றும் பொட்டப்பட்டிப் பாதர் மொய்தின் சாயப் தெரிவிக்கிறார்.

* * *

இதசாடுகளிலுள்ள காட்சிகளைப் பார்ப்பதற்கு பம்பாயிலிருஞ்து மூன்று பார்சிகாரர்கள் 4½ - வருடங்களுக்கு முன் புறப்பட்டுக் கப்பலேறிச் சென்ற விடங்கள் தவிர, தரைமார்க்கங்களில் துவிச்சக்கர வண்டியில் (பைசகிலில்) 45,000 கைமல் தூரம் பெர்சியா, துருக்கி, இட்டாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்லிலாக்து, அயர்லாந்து, அமெரிக்கா, சினூ, ஐப்பான் முதலியாடுகளில் பிரயாணங்க்கெய்து சென்ற மாதம் தங்கள் ஊருக்குப் போய்க் கேரங்கனர். இவர்களைப்போல் வேறே மூன்று பார்சிகாரர்கள் கப்பலேறு மிடங்கள் தவிர மற்ற விடங்களில் பைசகிலில் உலகப்பிரயாணம் செய்து வருகிறார்கள். அவர்கள் இப்போது ஜெர்மனியில் பிரயாணங்கு செய்கிறார்கள்.

* * *

சென்னை மாகாணத்தில் சுமார் 1,800 வியாயவாதிகள் இருக்கிறார்கள்.

விளையாடுவதிலும், பந்தயங்களிலும் ஜெர்மானியர்கள் மற்ற நாட்டார்களை விட மேம்பட்டவர்களா யிருக்கிறார்கள். சென்ற ஆண்டில் ஜெர்மனி யில் 79, 052-பேர்களும், பிரான்சில் 33,662 பேர்களும், இச்தாலியில் 11,886 பேர்களும், பெல்ஜியத்தில் 2,548 பேர்களும், இட்கிளாந்தில் 2,144 பேர்களும் சைகில் பந்தயத்தில் சென்றனர்.

ஐப்பான் தேசத்தின் தலைக்கராகிய டொக்கியோவில் சுமார் 20 லட்சம் ஐங்கள் வசிக்கிறார்கள். அவர்களில் சுமார் 5½ லட்சம் ஐங்கள் சைகிலில் செல்கிறார்கள்.

* * *

சுவிட்சர்வண்ட், டென்மார்க், ஆலண்ட், பின்லண்ட், பெல்ஜியம், காவேஸ்பெயின் ஆகிய இந்த தேசங்களில் 10 லட்சம் ஐங்களுக்கு ஒரு வரும், கனடாவில் லட்சம் ஐங்களுக்கு இரண்டுபேர்களும், அமெரிக்காவில் நான்குபேர்களும், பல்கோரியாவில் 58 பேர்களும் 100 வயதுக்கு மேற்பட்டவர்களா யிருக்கிறார்கள்.

* * *

இராஜப் பிரதிச்சியுடன் பேசுவதற்குச் சென்னைக் கவர்னர் சென்ற மாதத்தில் சென்னையிலிருஞ்து டெல்லிக்குத் தனி இரயிலில் சென்றதற்கு இரயில் கட்டணம் 7,000 ரூபா, ஐங்கள் செலுத்திய வரிப்பணத்து விருந்து கொடுக்கப்பட்டதாம்.

* * *

சென்ற மார்ச்சு மாதம் 31-ாம் தேதி பம்பாயிலிருஞ்து புறப்பட்ட கப்பலில் சைமன் சமிட்டியார், தங்கள் நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் அக்டோபர் மாதத்தில் மறுபடியும் கம் நாட்டிற்கு வந்து, ஐங்களுக்குரிய விவகாரங்களைப்பற்றி விசாரிப்பார்கள்.

“ஆனந்தபோதினி” பஞ்சாங்கம்.

விபவ வீடு வைகாசியை—கலையுகாதி 5030, சாலிவாகனம் 1851,
பசுலி 1337—கொல்லமாண்டு 1103—ஹிஜரி 1346
உபங்கலீஸ்ட் 1928(ஷ) மேமூ—ஜுன் மு.

குறைகள்	மேற்கொண்டு	திதி.	கணக்கிறம்.	யோகம்.	விசேஷங்கள்.
1	14	திங்	கவ17-48	சை24-20	க24-20ம் தானியம் செலவிட
2	15	செவ்	செ13-5	பூரட்டு21-23	ம21-23அ ஏற்றம் ஸ்தாபிக்க
3	16	புத	ஏகா6-53	உத்து16-55	சர்வ மத்வ வகாதசி; அவ மாகம்
4	17	வியா	திரப்0-53	கோவ11-10	இ11-10அ மாச சிவராத்திரி
5	18	வெ	சது41-45	அங்கு5-18	அவமாகம், மூலிகை உப யோகிக்க
6	19	சனி	கீ32-25	கி ழ 49-58	அமாவாசை, கிருந்திகை
7	20	ஞா	பிர23-15	கோ43-0	சத்து60 சங்திரதெரிசனம்
8	21	திங்	துதி14-43	கிரு36-45	அ36-45க் பலராமஜயங்கி
9	22	செவ்	திரி7-10	கிரு31-38	மாச சதுர்த்தி விரதம்
10	23	புத	சது0-53	புன28-3	அவமாகம், சப முகர்த் தம்
11	24	வியா	சஷ்டி53-20	பூசம்27-13	ஆரண்ய கெளரிவிரதம்
12	25	வெ	கட்ட52-23	ஆயி26-10	நவக்கிரக சாங்கி செய்ய
13	26	சனி	அ53-13	மக28-0	தானியம் கனஞ்சியம்
14	27	ஞா	கவ55-50	பூர31-40	கத்திரிமுடிவு [வைக்க தசூறார விரதம்
15	28	திங்	தசுகி9-58	உத்த36-48	தத்து60
16	29	செவ்	ஏகாதசி60	அங்கு43-10	கரிகாள், திருதினஸ்பிருக்
17	30	புத	ஏகா5-13	சத்து50-30	சர்வ மத்வ எகாதசி
18	31	வியா	து11-10	கவா58-10	பிரதோஷதம்
19	1	வெ	திர17-33	விசா60	நரவிம்ம ஜெயங்கி
20	2	சனி	சது23-50	விசா5-53	வட சாவித்திரி விரதம்
21	3	ஞா	கீ29-55	அஹு13-25	பேளர்ணமி, சங்திர கிர ஹணம், ரிஷபபூஜை குனம் கிணறு வெட்ட
22	4	திங்	பிர35-18	கேட்ட20-30	தத்து60
23	5	செவ்	துதி40-8	ஒல26-55	அ26-55க் கெவ் குரு ராகு
24	6	புத	திரி43-35	பூரா32-18	அ32-18க் கக் கு-4
25	7	வியா	சது46-3	உத்த36-38	தத்து60
26	8	வெ	பஞ்ச47-10	கிரு39-35	மார்பு39-35க் 10 எபிது-புத
27	9	சனி	சஷ்டி47-0	அவி41-15	க41-15அ 11,, ரிஷ-ச
28	10	ஞா	சப்பு42-45	சதை41-28	ம40-15க்
29	11	திங்	அ42-3	பூரட்டு40-15	அ37-35க் கனி கேது
30	12	செவ்	கவ37-28	உத்து37-35	
31	13	புத	கவ31-38	கோ33-35	